

—  
விருச்சிற்கம்பலம்.

### பி க வு கை

— — —

மதுவாய் பான், பா அரிப் ஏற்று நால்து  
போடுமிழைய அரார்ட் புவா பாயாவ் இரிடிய சங்கங்கள்  
தலை, இலட்ட, கூட பெரண முன் பு சிமன்ப. அவற்று  
ளொவ்வொன்று னின்றும் பார்டா அரிய பெரிய நால்  
கள் வெளிப்போட்டுவான். உயிர் வள், தலைச்சங்க  
நால்லான் தோறும் தீ பார்டாவ், ரீல் நு:இலட்டச்சங்க நால்  
குரிஸ் ‘தொல்காப்பியம்’ ரூண் டாமே யுள்ளது; கூடச்  
சுயா நால்களுட் பலவுள். இரி பலவற்றுள், மேற்  
கணக்கு நால்களும், கீழ்க் கணக்கு நால்களும் அடங்கு  
குவ. அவற்றுள், நீருக்கணக்கு நால்கள் பதினெட்டென்ப. அதனை,

‘நாலடி நான்மணி நானுற்ப தெந்தினைமுப்  
பால்கடுகங் கோவை பழுமொழி மாழுல  
மின்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே  
தெந்திலைய வாங்கிழுக் கணக்கு’

என் ஒம் பாவா ன ரி து கொள்க. இவை கீழ்க்  
கணக்கு நாலாய், பால்கை பெணின், ஓந்தடியினேறுத  
சேர்புட்கள் அறுப பொரு, ரின்பங்கட் கிலக்கணங்

கூறும் வழிப் பிறபொருளும் இடை யிடை தால்  
செல்லச் சில வெழுத்தாற் சிலவாக வருதலின்;

அடிநிமிர் பில்ளீச் செய்யுட் டோகுதி  
யறம்பொரு ஸின்ப மடுக்கி யவ்வகைத்  
திறம்பட வருவது கீழ்க்கணக் காகும்  
என்னும் பன்னிருபாட்டி யற் சூத்திரத்தானும்,

வனப்பிய றுனே வகுக்குங் காலை  
சின்மென் மொழியாற் றுய பலுவலோ  
டம்மை தானே யடிநிமிர் பின்றே

என்னுட தொல்காப்பியம் பொருள்திகாரம் செய்யா-  
யல் - 236 வது சூத்திரத்தானும் அதற்குப் போகிற  
ரும் நச்சினார்க்கினியரும் வரைதத வுரையாலுந தெளி  
வென்க.

இக கீழ்க்கணக் கு நால்களையே தீயபலுருவங்  
எனவுங் கூறப். இவை பகினெட்டாலுள்ளும், 'நானு  
பது' என்பன இனியலாவா நாற்பது, இன்னு நாற்ப  
கார் நாற்பது, களவுமி நாற்பது இவற்றுள் 'இ  
யலவா நாற்பது' அறம் பொரு ஸின்பம் பற்றிச் சில  
வாய் மெல்லிய மொழிகளான் றுத்துடியி னேரூது நா,  
பது வெண்பாக்களி னாமதலின் கீழ்க்கணக்காயினை  
காண்க. 'இனியலவா நாற்பது' என்பது 'இனி  
பொருள்களை யுரைத்தும் நாற்பது வெண்பாக்கி  
ஏடுடைய நால்' என விரிதலின், அஞ்சமொழித் தொன  
யாய் நாற்குக் காரணக் குறியாயிற் ரென்க (நா  
பது - ஆகுபெயர்). 'இனியது நாற்பது' 'இனி

நாற்பது 'இனிய நாற்பது' என்னும் பெயர்களாலும் இந்தூல் வழங்குதலுண்டு. இந் நூற்கு ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனு பூதஞ்சேந்தனார் என்பது. 'ஆர்' விருதிகள் உயர்வுபற்றி வந்தன. 'பூதன்' சேந்தன்' என்னும் இருபொழிகள் தொல்காப்பியம் - ஏழுத்தங்களாம் பல்லி மயங்கிடல் - ஏன் வது சூத்தி விதிபறுப்பு 'கூதலை தேந்தன்' என்று ஜோகத தென்ற அசிரியர் பெயர் 'தெந்தன்' என்பதாலும், அவர்தாங்களை இப்பற்பெயர் 'கூதன்' என்பதாலும், அவர் பீடாமை பெயர் 'ஏதுவாத தமிழாசிரியர்' என்பதாலும் ஏழுத்தநாமாக.

அசிரியர் புதுமானின் மும்பூர்த்திக்கீலைப்பற்றிக் கூறுகின்றன, 'ஷத பியாடுக்கிளி பாலலைவெண்டு பொன்பு தேந்தை பாரா தீவோன் பாலை புதஞ்சூமை, சீருமாலை சுமை, பீலிட்டு குதைப் பாலை தூநை வை, நகு, நல் கூலை சுமை பீடு நாய் பாலை பீலை, அவர் பாலை, ஒன் பாலை பற்றி மூர்தாரா இந் தாறு நூர் பொயியுமார இப்பற்றிக்கூ பின்னு தேவைபுலாபாட்சில்லை, தீநுபில்லைவெலித் தென்னிந்திய ஸரவசித்தாங்கு நூற்கிபொக்கு சமூகததார் விரும்பிய வருமானமும் கு ரூபார பொழுகினன் அவ் வரைக்கட்டு குறையேனுங் குறைமேனுங் காணப்படுன், அறிவுடையுலகம் ஆவற்றைப் பாராட்டாது கொள்ளுமாறு வேண்டுகின்றனன்.

சென்னை, }  
6-11-22. }

வா. ம.

## பாட்டு முதற்குறிப் பகாதி

---

சேய்யுள்	பக்கம்	சேய்யுள்	பக்கம்
அடைந்தார்	சங்	குழலிதனர்	உ.ஏ.
அதர் சென்று	தஶ	குழலிப்பணி	உ.ஏ.
அந்தண	தங்	கொல்லாமை	ஏ
அவ்வித	இ.ஒ	சலவரை	உ.க.
ஆற்றந்துளை	கக்	சிற்றாலுடை	இ.ஏ.
ஆற்றுளை	உ.க	தங்கணமர்	த.ஏ.
இளமையை	இ.க	தாங்கடோடு	உ.ஏ.
உடையான்	ஏ	நச்சித்தற்	உ.க.
ஊருங்களமா	சக	நட்டார்க்கு	உ.க.
ஓய் முனிவ	சக்	நட்டார் புறங்	உ.ஏ.
எல்லிப்பொ	சங்	நன்றிப்பயன்	ச.ஏ.
எவ்வுமாரு	க	பத்துக்கொடுத்	இ.ஏ.
ஜிவாயவேட்	உ.க	பிச்சைபுக்காயி	ஏ
ஒற்றினு	ச.ஏ	பிச்சைபுக்குண்	இ.ஏ.
கடமுண்டு	கக	பிறங்கை	உ.ஏ.
கண்மூன்று	க	பிறங்மனை	உ.ஏ.
கயவரை	உ.ஏ	மன் ரின் முது	உ.ஏ.
கற்றூர்மூற்	உ.ஏ	மானமழிந்த	உ.க.
கற்றறிந்தார்	ச.ஏ	யானையுடைய	ஏ
காவோட்ரக்	உ.ஏ	வருவாயறிந்து	உ.க.
		வெங்வது	உ.ஏ.

---

## மேற்கோள் நால்கள்



அறநெறிச்சாம	தொலகாபபியம உரை
இராமாயணம்	நடைச செய்யுள்
இனஞ் னாறபது	வெவழி
கந்தபுராணம்	நன்னால்
கலிததொகை	நன்னால் உரை நடைச
கஸ்தமோதாகை உரை நடைச	செபயுள்
செபயுள் (நச)	நன்னாறி
சி தாமணி	நாலடியார்
சிற்காடனி உரை நடைச	நான்மணிக்கட்டகை
செய்யுள்	நிகண்டு
சிலபபதிகாரம்	த்திடநறிவிளகக ட
சோண்ணசலமாலீஸ்	நாட்டம் { 1 ன
தணிகைப் புராணம்	பரிப் பலடிகா உரைச செய
திரிகடுகம்	பாரதம்
திருக்குறள்	ப்ரபுவ்கங்களீல்
திருமந்திரம்	புநானூறு
தேவாயா மருததுவ நால்	பேரியபுராணம்
தேவாரம்	வக்குண்டாம்
தோலகாபபியம்	வெங்நிவேறகை



திருச்சிற்றம்பலம்

மதுரைத்

தமிழாசிரியர் மகனர்

பூதஞ் சேந்தனார்

இயற்றிய

# இனியவை நாற்பது

---



---

க. கண்முன் ருடையான்றாள் சேர்தல் கடிதினிதே  
தொன்மாண் டூய்மாலீ யானித் தொழிலினிதே  
முந்துறப் பேணி முகநான் குடையானிச்  
சென்றமர்ங் தேத்த வினிது.

(பழைய உரை.) கண் முன் ருடையான் பாதங்  
களை யடைதல் மிக வினிது; பழைய மாட்சிமையுடைய  
துழாய் மாலையைப் புனைந்தானித் தொழு வினிது ;  
எல்லாரினும் பேணி முந்துற முக நான் குடையானிச்  
சென்றமர்ங் தேத்தல் இனிது என்றாறு.

(பந்துரை.) வெள்ளு உடையான் - மூன்று வெள்  
களையுடைய சிவபெருமானது, நான்-திருவடிகளை, சேந்து-

## இனியலை நாற்பது

அடைதல், கடிது இனிது - மிக வினிது; தொல் - பழையமையாகிய, மாண்மாட்சிமை பேற்ற, துழாய் மாலையானை-திருத் துழாய் மாலையையணிந்த திருமாலை, தொழல் - கைதொழுதல், இனிது,—; முதம் நான்கு உடையானை - நான்கு முகங்களையுடைய பிரமதேவனை, சென்று - (அவன் திருமுன்) சென்று, அமர்ந்து—மேவியிருந்து, பேணி ஏத்தல் விரும்பி வாழ்த்தல், முந்துற இனிது - முற்பட வினிது.

கண்ணால்ருவன சோமகுர்யாக்கி. சேர்தல் - இடைவிடாது நினைத்தல்;

மலர்மிசை யேகினுன் மாண்டி சேர்ந்தார்  
நிலமிசை ந்துவாழ் வா (குறள்—ங.)

என்னும் பாவிற்குப் பரிசீலந்துக்கூடி கண்ட உரையா னஃப் துணர்க. இனி, 'தஞ்சமாகக் கொண்டடைதல்' எனினுமாம். கடிது - 'கடி' என்னும் உரிச்சொற் றிரி பென்க. 'முந்துற' வென்பது 'இனிது' என்னுங் குறிப்பு வினையொடு முடிந்தது. 'பேணி முந்துற' வென முடிந்து, '(அவன்) மற்றெல்லா வியிரினும் (தன்ஜை) விரும்பி முன்வர' எனவும்; 'முந்துற பேணி' என முடிந்து, '(ஏத்து வார்) முன்வர விரும்புகிறவனுகிய' அல்லது '(ஏத்து வாரை) முற்படப் பாதுகாப்பவனுகிய' (பேணி - சண்டுப் பெயர்) எனவும்; 'முந்து சென்று உற பேணி ஏத் தல்' என முடிந்து, 'திருமுன் சென்று நன்கு விரும்பி வாழ்த்தல்' எனவும்; 'முந்து அமர்ந்து உற பேணி ஏத்தல்' என முடிந்து, 'திருமுன் இருந்து நன்கு விரும்பி வாழ்த்தல்' எனவும் பொருள் கோடற் கிடனிருத்த வறிக. 'சேர்தல், ஏத்தல், தொழல்' என மனப் வாக்கு காயமென்றுக் கிரிகரண வழிபாடு கூறினாத ஒணர்க.

(5)

## மூலமும் உரையும்

2.

2. பிச்சைபுக் காயினுங் கற்றன் மிகவினிதே [தே  
நற்சவையிற் கைக்கொடுத்தல் சாலவு முன்னினி  
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே  
தெற்றவு மேலாயாரச் சேர்வு..

(பழைய உரை.) இரந்துண்டாயினுங் கற்றல்  
மிக வினிது; கல்விகள் நல்லவை முன்னர்த் தமக்கு வங்  
குதவுதன் மிக வினிது; முத்தையொக்கும் நக்யினை  
யுடையார் மெல்லிய சொல் இனிது; அதுபோலத்  
தெளியவும் இனிது மேலாயாரச் சேர்தல் எ - று.

(பதவரை.) பிச்சை புக்கு ஆயினும் - பிச்சை யெடுத்  
துண்டாயினும், கற்றல் - (கற்பனவற்றைக் கட்டறக்) கற்றல்,  
மிக இனிது,—; நல்சவையில் - (அங்கனங் கற்ற கல்விகள்)  
நல்ல சபையின்கண், கைக் கொடுத்தல் - (தமக்கு) வந்துதவு  
தல், சாலவும் - மிகவும், முன் இனிது - முற்பட வினிது;  
முத்து ஏர் முறுவலார் - முத்தை யொக்கும் பற்களையுடைய  
மகளிரது, சொல் - வாய்ச் சொல், இனிது,—; ஆங்கு -  
அதுபோல, மேலாயாரச் சேர்வு - பெரியாரைத் துணைக்  
கோள்ளுதல், தெற்றவும் இனிது - தெளியவு மினிது.

‘ஆயினும்’ என்பது உம்மை இழிவு சிறப்பு.

கற்கை னன்றே கற்கை னன்றே  
பிச்சை புகினுங் கற்கை னன்றே

என்றார் பின்னேரும். சவை - ‘சபா’ என்னும் வடசொல்  
'ஆ' சறு 'ஓ' ஆதல் முறைபற்றிச் 'சபை' என்றுகி,  
பகர வகர வொற்றுமை பற்றிச் 'சவை' என்றுயது.

நற்சவை - சபைக்கு னன்மையாவது நல்லோர் கடியிருத்தல்; அதனை,

1

இனியலை நாற்பது

என்பதனு னரிக. கைக் கொடுத்தலாவது கற்றன வெல்லாம் வேண்டியுன் நினைவிற்கு வந்து நிற்றல்.

‘ நெடும்பகற் கற்ற வலவயத் துதவா  
 துடைந்துளா ருட்குவருங் கல்வி— குமிம்பக  
 வேதிலான் பாற்கண்ட வில்லினும் பொல்லாதே  
 திரென்று நீப்பரி தால் ’

என்னும் நீதிதேறிவிளக்குச் செய்யுள் ஈண்டறியத் தக்கது. ஏர் - உவமவுருபு; ‘தணிகை வெற்பேரும்’ என்றார் பெரியாரும். ‘ஏர்’ என்பதற்கு ‘அழிகு’ எனப் பொருள் கோடலு மொன்று. மகனிர் சொல் இனிதாதலைத் ‘தேன் மொழி யார்’ என்னும் பெயரானு மறிக. கிலப்பதிகார முடையார்

‘பாகுபொதி பவளங் திறந்து  
நானின முத்தி னாகனலங் காட்டி

என்றமையும், வடமொழிப்புலவு ரொருவர்

‘மது திட்டத்திலான யோவிதாம்’ (பெண்களுடைய வாக்கானது தேவையிருக்கிறது.)

என்றமையும் அப் பொருளை வற்புறுத்து மென்க. தெற்ற இனிதாலவால்து மிக வினிதால்வ. (2).

ஏ. உடையான் வழக்கினி தொப்ப முடிந்தான்  
மனைவரமுக்கை முன்னினிது மாண்தா மாயி  
விலீயாமை சோக்கி நெடியார் துறத்த  
ரலீயாகத் தானினிது நன்கு.

## மூலமும் உரையும்

5

(பழைய உரை.) பொருளுடையானது வண்ணமே இனிது; மனையாளுள்ளமுங் கொழுநலுள்ளமும் வேறு படாது பொருந்தின மனைவாழ்க்கை மிக வினிது; மாட் சிமைப்படாதாயின் நிலையாமையை ஆராய்ந்து கீட்டி யாதே துறத்தல் தலைப்பட மிக வினிது எ - ற

(பதவுரை.) உடையான - பொருளுடையானது, வழக்கு - சுகை, இனிது - , ஒப்ப முடிந்தால் - மனைவியுள்ள முங் கணவனுள்ளமும் (மாறுபாடினர்) ஒன்றுபடக கூட மாயின், மனைவாழ்க்கை - இலவாழ்க்கையானது, முன் இனிது-முறபட வினிது, மானுதாம் ஆயின - (அங்குளம்) மாட்சிமைப்படாதெனின, நிலையாமை நோக்கி - (யாக்கை முதலியன) நிலலாமையை ஆராய்ந்து, நெடியாா - தாமதி யாதவராய, துறத்தல் - (அகம, புறமாகிய இருவகைப் பற்றக்களையும்) விடுதல, தலையாக நன்கு இனிது தலைப் பட மிக வினிது.

ஓபபழுதுதலின அருமை தோன்ற ‘ஒப்ப முடிந்தால் என்றா.

காதன மனையாளுக காதலலு மாறின் றித  
தீதி வொருகருமஞ் செயபவே - யோதுகலை  
யெண்ணிரண்டு மொன்றுமதி யெனமுததாய் நோக்  
கண்ணிரண்டு மொன்றையே காண்’

[கருங்

என நீண்ணியும்,

‘ மருவிய காதன மனையாளுக நாலு  
மிருவரும் பூண்டிய்ப்பி னலவா—கெருவரா  
னில்வாழ்க்கை யென்னு மியல்புடைய வான்சடஞ்  
செல்லாது தெற்றிற்று சின்று

என அறதேநிச்சாரமும் கூறுதல் கான்க.

## இனியலை நாற்பது

மனைவாழ்க்கை எனையு துறவற வாழ்க்கையைக் காட்டி ஒம் இனிதாதலை,

அறணைப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்  
பிறன்பழிப்ப தில்லாயி னன்று' (குறள்—சக.)

எனத் தேயலப் புலமைத் திருவள்ளுவன்றுகும் கூறினர். துறத்தல் (புறமாகிய செல்வத்தின் கண்ணும் அகமாகிய உடம்பின் கண்ணும் உளதாய பற்றினை அவற்றது நிலையாக மை நோக்கி) விடுதல். நெடியார் - (செல்வற்குக்காலம்) நீட்டியாதவராய்; இது முற்றெச்சம். இஃது இப்பொருட்டாதலை,

ஆல்ல மிளமை யெழில்வனப்பு மீக்கூற்றஞ்  
செல்வம் வலியென் நிலையெல்லா—மெல்ல  
நிலையாக கண்டு நெடியார் துறப்பர்  
தலையாயார் தாழுய்யக் கொண்டு'

என்னும் நால்டிசெய்யுள் வலியுறுத்தும்.

‘தலையாகத் துறத்தல்’ என முடித்து, ‘தலைப்பட்டார் தீர்த் துறந்தார்’ என்பதற்கொப்பத் ‘(தாம்) தலைப்படுமாறு துறத்தல்’ எனப் பொருளுறைப்பாரு முனர். (ங)

ச. ஏவது மாரு விளங்கினோம முன்னினி தே  
நாளு நவைபோகான் கற்றன் மிகனினிதே  
யேருடையான் வேளாண்மை தானினி தாங்  
தேரிற்கோ ணட்புத் திசைக்கு. கினிதே

(பழைய உரை.) ஏனியது செய்யும் இளங் கிணைமை ஒருவற்கு மிக வினிது; குற்றங்களிற் செல்லாது நாடோறுங் கற்றல் மிக வினிது; ஏருடையான் வேளாண்மை இனிது; அதுபோல் இனிது தான் செல்லுங் திசைக்கு ஆராயின் நட்புக்கோடல் எ-று.

(பதவகர.) எவது மாற - எவலை மருது செய்யும், இளங்கிளைமை - மக்ஞடைமை, முன் இனிது - முற்பட வினிது; நவை போகான் - குற்றங்களிற் செல்லாதவனுய், நாளும் கற்றல் - நாடேறாறு கற்றல், மிக இனிது,—; ஏர் உடையான் - (தனதென) உழுமாடுகளை யுடையானது, வேளாண்மை - பயிர்த்தொழில், இனிது,—; ஆங்கு - அது போல, தேரின் - ஆராயின், திசைக்கு-(தன் செல்லுங்) திசையில் ; கோள் நட்பு - நட்புக் கொள்ளுதல், இனிது,—.

எவது - 'எவு' முதனிலைத் தொழிற் பெயரும், 'உணர் வதுடையார்' (நாலடி) என்புழிப்போல 'அது' பகுதிப் பொருள் விகுதியுமாம். அன்றி, 'மேவா ரிலாஷுக் கண்ட' (திருக்குறள்) என்புழிப் போல, 'எவுது' என்பது விகாரமாயிற்றென்பது மொன்று. இனி 'எவியது' என்னும் விளையாலனைந்த பெயா 'எவது' எனக் குறைந்த தென்பாரு முளர். இளங்கிளையாகா மக்க ளென்க; 'கேளாதே வந்து கிளைகளா யிற்றேன்றி' என்னும் நாலடிச்செய்யுள் காண்க. ஏர்-எருது; 'ஏரடி சூழுபெற் றப்போ' என்னும் கக-வது நிகண்டு. நாளுங் கற்றல் - நான் முழுதுங் கற்றலு மாம். வேற்றுராகவின் ரட்புக் கோடல் நன்றென்பார் 'கோண்டபுத் திசைக்கு' என்றார். திசைக்கு - வேற்றுமை மயக்கம். 'தன் செல்லுங், திசைக்குப்பாடி ஈட்டாரை யின்மை' என்னும் ராள்ளன்கித்தினக்யும் ஈண்டிக் கருத்தக்கது. (ச)

ஞி யாளை யுடைய படை காண்டன் முன்னினிதே  
யூனித்தின் ராளைப் பெருக்காலை முன்னினிதே  
காண்யாற றடைக்கரை யூரினி தாங்கினிதே  
மான முடையார் மதிர்பு.

(பலமுய உரை.) யாளைக்கையுடைய சேனையைக் காண்டல் மிக வினிது: பிறதொன் ராளைத் தின்று தன்

## அ இனியலை நாற்பது

ஆனைப் பெருக்காமை மிக இனிது; காட்டியாற்றுக் கரைமருங்கினார் இனிது, அவைபோல இனிது மான முடையார் சினைப்பு எ - று.

(பதவுரை.) யானையுடைய படை - யானைகளையுடைய சேனையை, காண்டல் - (அரசன்) செய்துகொள்ளுதல், முன் இனிது - முற்பட வினிது; ஊனை தின்று - (பிறிதோரு யிரின்) \*தசையைத் தின்று, ஊனை பெருக்காமை - (தன்) உடம்பை வளர்க்காமை, முன் இனிது, —; கான்யாற்று அடை கரை ஊர் - மூல்லை நிலத்து யாற்றினது நீரடை கரைக்கண் உள்ள ஊர், இனிது - (வாழ்தற்) தினிது; ஆங்கு - அவை போல, மானம் உடையார் - மானமுடையவரது, மதிப்பு - கொள்கை, இனிது, —.

‘கடவெனக் காற்றெனக் கடுங்கட் கூற்றென  
வடல்சின ஏருமென’ (குண்மாலையார்—கடவு.)

எனவும்,

‘காற்றெனக் கடவெனக் கருவரை யுருமெனக்  
கூற்றென’ (கனகமாலையார்—உங்க.)

எனவும், சீதாராமியுடையார் கூறியபடி விசையாற் காற்றும், ஒலியாற் கடலும், வடிவால் கரையும், அச்சத்தா ஊருமூம் கொலையாற் கூற்றுமெனத் தக்க யானைகளைப் பெறுதலின் அருமையும் பெற்றவழி யுனதாம் பயனுங் தோன்ற ‘யானை யுடைய படைகாண்டன் முன்னினிதே’ எனவும்,

‘தன் ஞான் பெருக்கற்குத் தான்பிறி தூலுண்பா  
நெங்கன மானு மருள்’ (குறன்—உங்க.)

என்றபடி தன் ஞான் வளர்த்தல் கருதிப் பிறிதோருயிரின் தசையைத் தின்பவன் அருளிவனும் அவ்வுலகத்தை இழுத்த

## மூலமும் உரையும்

கு

வின், ‘ஹைனத்தின் ஹைப் பெருக்காமை முன்னினிதே’ எனவும்,

‘மாண்யா சாக்காயா மருங்குல் போல்வதோர்  
காண்யாற் ரடைகரைக் கதிர்கண். போழ்கலாத்  
தேன்யாம் பூம்பொழிற் நின்னை வெண்மணல்

(கனகமாலையார்—உச்ச.)

எனச் சிரிதாமணி யுடையார் உரைத்தவாறு நுடக்கமும் அழுகு முடைய காண்யாற்று ஸீரடை கரை பொழில் செறிந்து வெண்மணல் பரங்கிருத்தலின் வாழ்தற்கு வசதியுண்மை தோன்றக் ‘காண்யாற்றடை கரையுரினிது’ எனவும், தம் நிலையிற் ரூபாமையுங் தெய்வத்தாற் ரூப்பு வந்துழி உயிர் வாழாமையுமாகிய மானமுடையார் கொன்றை,

‘இம்மையு நன்றா மியனெ நியுங் கைவிடா  
தும்மையு நல்ல பயத்தலாற்—செம்மையி  
ஞனங் கமழுங் கதுப்பினுய் நன்றேகாண்  
மான முடையார் மதிப்பு’

என்று நாட்டியாரிற் கூறியவண்ணம் இருமையும் பயத்த வின், ‘மான முடையார் மதிப்பு இனிதே’ எனவுக்கூறினாலும் ரெண்க.

காண்டல் - செய்தல்; ‘நகரங் கண்டான்’ என்னும் வழக்குண்மை தெரிக. இனி, ‘காண்டல்,’ ‘பார்த்தல்’ என்பாரு முளர்.

பின்னர் நிற்கும் ‘ஹன்’ கருவியாகு பெயரென்க. (இ)

கு. கொல்லாமை முன்னினிது கோல்கோடி மாராயஞ் செய்யாலை முன்னினிது செங்கோல னுகுத லெய்துங் தீரத்தா வினிதென்ப யார்மாட்டும் பொல்லாங் குரையாமை நன்கு.

(பலமுயுட்டார்) ஒருபிரைக் கொல்லாமை மிக வினிது : அரசன் 'கோல்கோடி'ச் செப்யாஸம் மிக வினிது: மற்றவன் செங்கோலனுகுதல் மிக வினிது ; யார்மாட்டும் எப்துங் திறத்தாற் பொல்லாங் குரையாமை மிக வினிது எ - று.

(பதவுரை.) கொல்லாமை-(ஒருபிரைக்) கொல்லாமை, முன் இனிது - மிக வினிது; கோல் கோடி-(அரசன்) நடுவு நிலைமை தவறி, மாராயம் செய்யாமை-(தன்கண் வினைசெய்வார்க்குச்) சிறப்புச் செய்யாமை, முன் இனி து-மிக வினிது; செங்கோலன் ஆகுதல் - (அவன்) முறைசெலுத்துவோன்றல், (முன்னினிது) - மிக வினிது ; யார் மாட்டும் - யாவுரிடத்தும், எப்தும் திறத்தால்-கூடிய மட்டில், பொல்லாங்கு உரையாமை - (பிறர் மீது) நற்றங் கூறுமை, நன்கு இனிது - மிக வினிது, என்ப - என்பர் (மேலோர்.)

கொலை பஞ்சமா பாதகங்களி ஜென்றாகவின் 'கொல்லாமை முன்னினிது' என்றுர். 'கோல் கோடி மாராயன் செப்யாமை' என்பது பாடமென்ப. 'ராய்' என்றும் வடசொற் றிரிபு அக்காலத்து வடிவகக் காணுமையானும், 'கோடி செப்யாமை' என்றும் முடிபு நேரிதன்மையானும், கோல் கோடிச் செய்யாமையே செங்கோலனுகுதலாகவிற் புனருக்தம் (குறியது கூறல்) என்னும் குற்றம் நேர்தலானும் அது பாடமாகா தென்க. 'மாராயம்' - 'அரசனுற் செய்யுஞ் சிறப்பு' என்பர் நடுவினுமிகியாய் (பொருளதிகாரம், புறத்-சூர.). அரசன் தக்க காரணமின்றி வினையாட்டாக வேட்ட மாடி உயிர்களைக் கொல்லுதலும், தன்கண் வினை செய்வார் பலருள்ளும் ஒருவன் மாட்டு விருப்புற்று நடுவு நிலைமை தவறி அவற் குரித்தாகாத சிறப்புக்களைச் செய்தலும், மற்றொருவன் மாட்டு வெறுப்புற்று அவன் மீது குற்றங் சாற்றலும் கூடா

## மூலமும் உரையும்

கெ

வாம்; இவையின்றி நிதி செலுத்தல் இனிதென்பது கருத் தென்க. பொல்லாங் குரையாமையைச் சோர்வுற மேற் கொள்ளுத் தென்பார் ‘எய்துந் திறத்தால் என்றார்?’ ‘கோல் கோடி’ என்புழிக் கோவென்றது தராகக் கோலை யென்றுணர்க. செவ்விய கோவொத்தலின் ‘செங்கோல்’ ஆயிற்றென்ப. (ஈ)

ஏ. ஆற்றுந் துணையா வறஞ்செய்கை முன்னினிதே  
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே  
வாய்ப்புவடைய ராகி வல்லவக ஓல்லாரக  
காப்புவடையக் கோட வினியு.

(மாழுமுய உரை.) தமக்கியலு மனினால் ஆற்று  
செய்கை மிகவு மினிது; கெற்றிப்பட்டார் சொல்லும்  
பயனீடுவடைய சொல்லி னினியாம இனிது; பழுதிலராகி  
நாணிலிகளல்லாதாரைக் காப்பாகப் பொருந்தக்கோடல்  
இனியு ஏ - யு.

(பதவூர்.) ஆற்றுந் துணையும் - கூடியமட்டும், அறஞ்  
செய்கை - தருமஞ் செய்தல், முன் இனிது - மிக வினிது,  
பால்பட்டார் - நன்னெறிப்பட்டார், கூறும் - சொல்லும்,  
பயம் மொழி - பயனுடைய சொல்லின், மாண்பு - மாட்சி  
யை, இனிது,—; வாய்ப்பு உடையர் ஆகி - (கல்வி, செல்வம்,  
அதிகாரம், ஆண்மை முதலிய நலம் யாவும்) பொருந்துத  
லுடையவராய். வல்லவகன் அல்லாரை—நாணிலிகளல்லாத  
வரை, காப்பு அடைய கோடல்—காப்பாகப் பொருந்தக்  
கொள்ளுதல், இனிது,

அறமாவது நல்லன நினைத்தலும், நல்லன சொல்லுதலும்,  
நல்லன செய்தலுமாம். ஆற்றுந் துணையாவது பொரு ஊவிற்  
கேற்பச் செய்தல்.

'ஒவ்வும் வகையான நல்லீண யோவாதே  
பெலுவும்வா யெல்லாஞ் செயல்' (குறள்—கூ.)

என்றாச்சிபாய்யில் புலவநும், தமது தன்மையை விடாதார் பகவராயினும், நொதுமலராயினும், நண்பராயினும் பய னுடை மொழிகளையே பகர்தலின் 'பாற்பட்டார் கூறும் பய மொழி' என்றார். கல்வி, செல்வம், அதிகாரம், ஆண்மை முதலிய, எல்லா மிருங்கும் ஒருவன்கண் நானென்ற நில்லையாயின் அவன் தன்னை யடைந்தாரைக் கைவிடுவென்பது 'வாய்ப் புடையராகி வலவைக் எல்லாரைக், காப்படையக் கோட வினிது' என்பதன் கருத் தென்க. (ஏ)

அ. அந்தண ரோத்துடைமை யாற்ற மிகவினிதே பந்த முடையான் படையாண்மை முன்னினிதே தந்தையேய யாயினுங் தானடங்கா ஞகுமீற் கொண்டலையா ஞக வினிது.

(பழைய உரை.) மறையவர்க்கு ஒத்துடைமை நிரம்ப மிகவினிது : சுற்றமுடையான் படைகொண்டு செய்யும் ஆண்மை மிகவினிது; தந்தையேயொயினும் அவன்டங்கா ஞயின் அவனைக் கொண்டலையாஞுகல் இனிது எ - று.

(பதவுரை.) அந்தணர்-பிராமணர்க்கு, ஒத்துடைமை-வேதத்தினை மறவாமை, ஆற்ற மிக இனிது - மிக வினிது; பந்தம் உடையான் - (மனைவி மக்கண் முதலிபோர் மாட்டுப் பற்றுடையவன், படை ஆண்மை - சேனையை ஆளுங் தன்மை, முன் இனிது - முற்பட வினிது; தந்தையே ஆயினும்- (தன்னைப் பெற்ற) தந்தையே யானாலும், தான் அடங்கான் ஆகு மேல் - அவன் (மனமொழிமெய்ச் சீநெறிக்கட் செல்லாது) அடங்கானவின், கொண்டு அடையான் ஆதல்-

அவன் சொற் கொண்டு அதன்வழி நில்லாதா அதல்,  
இனிது

அந்தனர் - அழகிய தண்மையுடையர் அல்லது  
வேதாங்தத்தை அணவுவார் என்பது சொல்லின்படி  
பொருள். இதனை,

‘அந்தண்மை பூண்ட வருமறை யந்தத்துச்  
சிந்தசெய்தனர்’

என்னும் திருமல நாயனார் திருவாக்கானரிக். ஒதப்பாற வின், ஒத்தாயிற்று. பார்ப்பார் வேதத்தை மறந்துழி இழிகுலந் தரா மாகவின் மறக்கலாகாதென்னுங் கருத்தாற் கேள்வப் போதாரும்.

‘மறப்பினு மோத்துக் கொள்ளாகும் பார்ப்பான்  
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்’ (குறள்—கடச.)

என்னும் பாவின்கண் ‘மறப்பினும்’ என்றமை காண்க. உறவினர்மாட்டுப் பற்றுடையானுயின், பழிக் கஞ்சித் தன் சேனையில் ஒருயிர்க்கும் வீடை இழவு நேராதபடி பாதுகாப்பானுக வின் ‘பந்தமுடையன் படையாண்மை முன்வினிதே என்றார்.

‘அற்றுரைத் தேறுத லோம்புக மற்றவர்  
பற்றிலர் நானூர் பழி’ (குறள்—இங்க.)  
என்றிருத்தல் காண்க.

இதற்குச் ‘சற்றமுடையார் படையை ஆளுங் தன்மை  
மிக வினிது’ எனப் பொருளுரைப்பாரு மூனர்.

‘தூதி யுளர்க்கும் பிறர்க்குரைத்துங் தாடுடங்காப்  
பேதையிற் பேதையா ரில்’ (குறள்—ஶக்க.)

என்றிருத்தவின், தங்கையாயினும் மனமொழிமெய்களி-  
டுடங்கானுயின் ஆவன்பால் உபதேச மொழிகளைக் கேட்டு  
அவற்றின்வழி யொழுகாமை இனி தென்றார். இச்சுறு

## கூ இனியலை நாற்பது

“நங்கையே யானாலும் அவன் அடங்காதவனானால் அவனை உடன்கொண்டு ஓரிடத்தை ‘அடையாதவ ஞாகுதல் இனிது’ என் மூரை பகர்வாரு மூனர். ஏல் - ‘எனின்’ என்பதன் மருது.

(அ)

கூ. ஊருங் கல்மா உரானுடைமை முன்னினிதே  
தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக்  
கர்வார யானைக் கதங்காண்டன் முன்னினிதே  
யார்வா முலைடாவ ராற்றவு நல்லவை  
பேருரூர் கேட்ட வினிது.

(பலழிய உரை.) தான் நடாத்துகின்ற மிகக் யா  
வலியுடையம் மிக வினிது; தார் புனையு மன்னா தமக்  
குற்ற செருக்களத் துக் கார்வரையைப்போன்ற யானை  
யின்து வெசுளியைக் காண்டல் அவர்க்கு மிக வினிது;  
எல்லா உயிர்கண்மேலும் மிகவும் அங்புடையார் நல்ல  
கேள்விகளை மயக்கமுருது கேட்டல் இனிது எறு.

(பதவுரை.) ஊரும் கல்மா - (தான் ஏறிச்) செலுத்து  
கின்ற மிக்க குத்தரை, உரானுடைமை - வலியுடையதாயிருத்  
தல், முன் இனிது - மிக விளைது; தார் புனை மன்னர்  
தமக்கு - மாலை யணிந்த அரசர்களுக்கு, உற்ற வெஞ்சமத்து-  
போர் வாய்த்த களத்தில், கார் வரை யானை - கரிய மலை  
போன்ற யானைகளின், கதம் - வெகுண்டு செய்யும் போரை,  
காண்டல் - கானுதல், முன் இனிது,—; ஆற்றவும் ஆர்வம்  
உடையார் - மிகவும் அங்புடையார், நல்லவை - நல்ல கேள்வி  
களை, பேது உரூர் - மயக்கமடையாதவர்களாய், கேட்டல் -  
கேட்பது, இனிது,—.

அரசன் ஏறிச்செல்லுங் குதிரைக்குப் படி தாகம் பொறுத்  
தற்கும் வேண்டியபோது விரைந்தோடுதற்கும் கொடிது

## ஸ்ரூலமுப் உரையும்

கடி

நேஞ்சாரி செல்லுதற்கும் வலிமை வேண்டுதலின் ‘ஆருக் கவிமா ஏரனுடைமை முன்னினிதே’ என்றார். தார் அடையாள மாலை; கண்ணியுங் தாரு மெண்ணின ராண்டே என்னுங் போல்தாப்பியசீ தூத்திர வரை காண்க.

‘குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் நன்கைத்தொன்  
உண்டாகச் செய்வான் வினை’ (குரன்—எடுது.)

என்றவாறு யானைப்போர் காண்டற்குத் தக்க கட்சியாத லுணர்க. ‘ஆற்றவும் ஆர்வமுடையார் நல்லவை பேதூர் கேட்டல் இனிது’ என்றார் பேரார்வமுடையார்க் கன்றி கேட்ட நற்பொருள்களை உட்கொள்ளுதலும், உள்ளத்தனமத்தலும், பின் சிந்தித்துத் தெளிதலும், தெளிந்தகழி நிற்றலுக் கூடாமையினென்க.

‘ஆற்றவும் நல்லவை’ என முடிப்பாரு முளர். பேதூர் - ஒரு சொல்லெனினுமாம்.

இது பஃப்ரெட் வெண்பா வென்க. (\*)

க0. தங்கணர் புவாடயார் தாமவாட்டுதன் புன்னினிதே யங்கன் விசமபி வாகனிலாக் ராண்டினிதே ரங்கால்வ் செய்வாக்யா ராகிப் பரிசுபாக்கு மன்புவாடய ராத வினிது.

(புவாட்டுவார.) நமகாட்டி, பாவுவாட்டுவா  
தாஞ் செல்வ புவாடபராதன் மீக ஓனிது; அங்கண் விசம்பின்கண் விசித்த லொக் காண்டல் இனிது; குற்ற மில் செய்வையராகிப் பரிசுகியாவக்கும் அன்புவாடய ராதல் இனிது எ - று.

(பதவுரை.) தங்கண்-தம்மிடத்தே, அமர்பு உடையர்-  
கேரவுடையார், வாழ்தல் - (செல்லமுடையராய் இனிது)

ககு

## இனியலை நடப்பது

வாழ்தல, முன் இனிதாமிக வினிது ; அம கண் விசம்பின்அழிய இடமகன்ற வான்ததில, அவை நிலா - விரிந்த நிலாலை, காணபு - கானுதல், இனிது,—; பங்கம இல செய்கையா ஆகி - குற்றமில்லாத நடையுடையராய, யாக கும பரிந்து - யாவாககும இரங்கி, அன்புடையா ஆதல— அன்புடையராயிருதல, இனிது,—.

தமிழை யுத்து ஒட்டி வாழப்பா நன்மை எனைப் பெறற வாழ்தல தம் பெருமிதத்திற கேதுவாகவின. ‘தங்க ணமாபுடையா தாம வாழ்தல முன்னினிதே எனவும், அழகுஞ தண்மையு முடைத்தாய விழிக்கு விருந்து செய்தவின் ‘அகனிலாக காணபினிதே’ எனவும்,

‘என்பி வதைன வெயில்போலக காடுமே  
யன்பி வதைன யறம’  
(குறள—என.)

என்றிருத்தவின், ‘யாககு மன்புடையாத வினிது’ எனவுங கூறினுரென்க.

அமாவு - விருப்பமுமாம. தாம - அசை. (கீ)

கக. கடமுண்டு வாழாமை காண்ட வினிதே  
நிறைமாண்பில பெண்டிரை நீக்க வினிதே  
மனமாண்பி லாதவரை யஞ்சி யகற  
வெளைமாண்புந தானினிது நன்கு

(பழைய உரை) தனிச் கொண்டு உண்டு வாழாமை காண்டல இனிது ; நிறையினுங் மாட்சிமை யில்லாத பெண்டிரை நீக்கல இனிது ; மாத்தின்கண் மாட்சிமை யில்லாதவரை அஞ்சி நீங்குதல் எல்லா மாட்சிமையினும் மிக இனிது எ - று

(பதங்கர.) கடம் உண்டு - கடன் கொண்டு உண்டு, வாழாமை-வாழாதிருத்தலை, காண்டல்-கானுதல், இனிது,—;

## முலூம் உரையும்

கா

நிறை மாண்பு இல்-கற்பு மாட்சிமையில்லாத, பெண்டிரை· மனைவியரை, நீக்கல் - விலக்கி விடுதல், இனிது,—; மனம் மாண்பு இலாதவரை - மனத்தின்கண் மாட்சிமையில்லா வரை, அஞ்சி அகறல் - அஞ்சி நீங்குதல், எனை மாண்பும் எல்லா மாட்சிமையினும், என்கு இனிது - மிக வினிது.

உண்கடன் வழிமொழிந் துரக்குங்கான் முகலூங்தாங்  
கொண்டது கொடுக்குங்கான் முகலூம்வே ரூகுதல்  
பண்டுமியிவ வுகத் தியற்கையஃப் தின்றும்  
புதுவ தன்றே புலனுடை மாந்திர (கவி—ஒ.ஏ.)

எனவும்,

விடன்கொண்ட மீனைப் போஹும் வெந்தழன்  
[மெழுகைப் போஹும்  
படன்கொண்ட பாந்தள் வாயிற் பற்றிய தேரை  
[போஹும்  
திடன்கொண்ட ராம பாணஞ் செருக்களத்  
[துற்ற போஹும்  
கடன்கொண்ட நெஞ்சம் போஹுக் கலங்கின  
[னிலங்கை வெந்தன்

எனவும் இருத்தலின், ‘கடமுண்டு வாழாமை காண்ட வினிதே’ என்றார். ‘நிறை மாண்பில் பெண்டிரை நீங்க வினிதே’ என்றது கற்பழிந்த மனைவியொடு கலந்து வாழ்தல் இம்மையிற் ரலையிறக்கத்தையும் பெருந்துண்பத்தையும் தரு தலே யன்றி மறுமையினும் நரகத்தைத் தருதல் பற்றி யென்க. அது கூடா தென்பதேனை,

‘வினையிலென் மகன்றலூடல் வேறுசெய்வித் தோனை  
குனிசிலையி ஞீனாயிர் கோறவுபுரி யெனேன்  
மனைவியய வான்மருவல் கண்டுமென் கையாற்  
நீனையளவு மோர்பொழுது தின்றவனு மாவேன்’  
(பாத்தி)

## கடு இனியலை நாற்பது

‘கற்பழி மனைவி யோடு கலந்திருப் பவனு மற்றோர்  
பொற்புடை மனைவி’ தன்னைப் புணர்வதற் கெண்ணு  
[வானுஞ்  
சொற்பொரு ஞணர்த்தி ஞைாத் தொழுவள நானு  
[வானும்  
விற்பன வலாத விற்ற மெய்வளர்த் தழிகு வானும்,’

‘ஆவனு ஹண்மை...,’ (பிரபுவிங்கலீலை) என்றிருத்த  
விற் ரெளிக.

மனமாண்பிலாதார் — கெட்ட எண்ண முடையார்,  
துட்டர்கள்; ‘துட்டரைக் கண்டாற் றாராஙில்’ என்னும் பழ  
மொழி காண்க. ‘வைா மாண்பு’ என்பழி இன்னும் உம்  
மையும் செய்யுள் விகாரத்தாற் ரோக்கன. (கக)

க. அதர்சென்று வாழாலை பாற்ற வினிதீ  
குதர்சென்று கொள்ளாத கூர்லை வினிதீ  
யுயிர்சென்று தாண்படி ஒன் முண்ணோலாகத் துண்  
பெருவையேபோற் பிடிடய தில. [ணு.]

(பாடிய உ.வார.) வழிபோய் முரண்று வாழாலை  
மிக வினிது; யாதாலும் ஒரு நாற்குப் போருளோக்  
கோட்டிக கொள்ளாத கூர்லை வினிதீ; பசியான  
உயிர் ஜிழந்துமாலும் உண்ணப்படாதார காகவி  
ஞணைவ உண்ணோத பெருவையேபோலப் பெருவை  
யுடையதில்லை எ - று.

(பதவரை.) அதர் சென்று - வழிபோய், வாழாலை -  
வாழா திருத்தல், ஆற்ற இனிது - மிக வினிது; குதர்  
சென்று - தப்பு வழியிற் சென்று, கொள்ளாத - (நூற்குப்  
பொருள்) கொள்ளாத, கூர்லை - மதிதுட்பம், இனிது,—;

## മുഖ്യമായ ഉത്തരവുമ்

455

உயிர்களை படினும் - (பசியான) உயிர் இறக்கு படிநும்,  
உண்ணுதார கைத்து - உண்ணத் தகாதார கையி இருங்கவே,  
உண்ணு - உண்ணுத், பெருமை பேரில் - பெருமைபோல,  
பீடு உடையது இல் - பெருமையுடையது (பிறிதொன்று)  
இல்லை.

அதா செல்லாவது.

‘பத்தூர்புக் கிரந்துண்டு பலப்புதிகம் பாடி. பாலையரைக் கிறிபேசிப் படிருடித் திரிவீ’ (தேவாரம்)

என நபடி ஊரூராயச் சென்றிரத்தல். அன்றி, நாடோடியாத வெளினும் வழிபறித்த வெளினுமாம். இவற்றுள் வழிபறித்தல் வேடாக்குக் குலததொழிலாகவின் ஏனையோருள் அத் தொழிலின் முயலவார் சிறசிலரையே நோக்கிக் கூறியதா மாகவின் அப பொருள் சிறவா தெனக. நூற்பொருளை நனித்தறியாது வலிந்தும் நல்லதுங் தங் கருத்திற் கிண்ணந்த வாறு கொளவார் பலராகவின் ‘குதா சென்று கொள்ளாத கூடுமை இனிதே’ என்றா உண்ணுரெனப்படுவார் தாழ்ந்த வருண்டதோ.

‘தான்கெழில்லூங் தக்காக்கே டெண்ணரக் தன்னுடம்பி  
இருந்கெழில்லூ முனையோகைத் துண்ணரக்’

என குமாரால்ய யினை ஸ்கெட் றிக்.

இனி, ‘உண்ணீருண் வீரன் துபசரியா தமமீன்யி,  
உண்ணுமை கோடி யுறும்’ என றிருத்தவின், ஈண்டு ‘உண்  
னா’ ‘அன்போ பெசரியாதா’ என்பாரு முனா. அன றியும்,  
‘உண்னா’ என நது குரு, தெயவும், வறிய ராதியரை,  
அவா பொருள்கொண்டு உண்ணுதல் பெரும்பாவுமாகவின  
என்பாரு முன்னுடு. அவா ‘கைத்து’ ‘பொருள்’ என்பா.  
தான் - அசை. ‘உயிர் சென்ற படினும்’ என்புழு உடமயின்  
தொழில் உயிரோமே வேற்றப்பட்டது; இஃ துபசாரஸமகூ..

## இனியலை நாற்பது

கா. குழுவி பின்னியின் ரி வாழ்த வினிதே  
கழுதல் மலையஞ்சான் கல்லி யினிதே  
மயிரிக ளல்லராய் மாண்புமட்டயார்ச் பேராஞ்சு  
திருவுந்தீர் வின்றே வினிது.

(பழைய உரை.) குழலிகள் பின்னியிருந்து வாழ்தல் இனிது ; செவ்விய பொருள் சொல்லினாக கழறுமதவயத்தார அஞ்சாநு நின்று சொல்லுங் கல்வி இனிது ; மயக்கமுடைய ரல்லாராய் மாட்சோம யுடையாரை அடையுஞ் செல்வழும் நீங்காதாயின் இனிது

(பதவரை.) குழலி - குழந்தைகள், பிணி இன்றி - நோயில்லாது, வாழ்தல் - வாழ்வது, இனிது,—; கழறும் - (சொல்லுதற்குரிய சபையினை யறிந்து அதற் கேற்பச்) சொல்லுகின்ற, அவை அஞ்சான் - சபைக்கு அஞ்சாதவ மூடைய, கல்வி—கல்வியானது, இனிது,—; மயரிகள் அல்ல ராய் - மயக்க முடையவை ரல்லராய், மாண்பு உடையார் சேரும் - மாட்சிமை யுடையாரை யடையும், திருவும் - செல்வமும், தீர்வு இன்றேல் - நீங்காதாயின், இனிது,—.

பாலக்கிரக தோடம், பட்சிதோட முதலியன அப் பருவத் துண்மையின் ‘குழவி பிணியின்றி வாழ்தலினிடே’ என வும்;

‘உரெனினு மில்லாக்ரா டெப்பர் களங்குகிக்  
ஏற்ற செலச்சொல்லா தார்’ (குரு—ஏக.0.)

என் நிகுந்தவின்,

‘கழற மலையுஞ்சான் கல்வியினிடே’ எனவும்;

‘யാം യുപിൾഫേറ്റുക്കുമ் പാമ്പൊടി ഫിന്റ  
മരീച്ചെപ്പ് ഫിൻഡൈപ് ഫീരിച്’ (അലി—220.)

## மூலமும் உரையும்

உக

என்றிருத்தவின், ‘மாண்புடையார்ச் சேருங் திருவுங் தீர் வின்றே வினிது’ எனவங் கூறினுடைன்க. ‘திருவும்’ என் புழி உம்மை எச்ச வும்மையாம். (கஷ.)

கச. மான மழிந்தபின் வாழாமை முன்னினிதே தான மழியாமைத் தானடக்கி வாழ்வினிதே யுனமேர்ன் ரின்றி யுயர்ந்த பொருளநடைமை மானிடவர்க் கெல்லா மினி து.

(பாழூரூபார.) கனக்கு மான மழிந்தபின் உயிர் வாழாமை இனிது ; தானிருந்து வாழும் இருப்புச் சிலைதயாவாக தானடக்கி வாழ்தல் இனிது ; குற்ற மொன்றின்றி ரிகை பொருளநடைமை எல்லா மக்கட்கும் இனிது பா - யு.

(பதவரை.) மானம் அழிந்தபின்—பெருமை கெட்டபின், வாழாமை - (உயிர்) வாழாமை, முன் இனிது - மிக வினிது ; தானம் அழியாமை - (தானிருந்து வாழும்) இருப்புச் சிலைதயாதபடி, தான் அடங்கி வாழ்வு - தான் அடங்கி வாழ்தல், இனிது,—; ஊனம் ஒன்று இன்றி - குறைவு சிறிதா மில்லாது, உயர்ந்த பொருள்உடைமை - மிக்க பொருளுடையராதல், மானிடவர்க்கு எல்லாம்—எல்லா மக்கட்கும், இனிது.—.

மானம் அழிதல் நிலையினின் ருங் தாழ்தல்.

‘தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்  
நிலையி னிழிந்தக் கடை’ (குறன்—ககச.)

எனவும்,

‘மயிர்ந்தபின் வாழாக் கவரிமா வன்னு  
ருயிர்ந்தப் பர் மானம் வரின்’ (குறன்—ககக.)

உ. உ

## இனியலை நாற்பது

எனவும் பிறருக் கூறுதலின் ‘மான மழிந்தபின் வாழாமை முன்னினிதே’ என்குர். ஒருவன் தானடங்கி வாழானுயின், அவன் குடியிருப்புச் சிதைதல் ஒரு தலையெனல் குறித்தன ரென்க. ஊனமொன்றின் றி யுயர்க்க பொருளாவது கல்வி யாம் ; என்னை?

‘கேடில் விழுச்செல்வங்.கல்வி யொருவற்கு  
மாடல்ல மற்றை யலை’ (குறள்—ச. 10.)

எனவும்,

‘தம்மிற்றம் மக்க எறிவுடையை மாநிலத்து  
மன்னுயிர்க் கெல்லா மினிது’ (குறள்—ச. 2.)

எனவும் பெரியாரும் பணித்தமையி னென்க. குலித்தோகை யுடையார் ஒரு காரணம் பற்றிச் செல்வப் பொருளைக் ‘கேடில் விழுச்செல்வம்’ என்றாரேனும், நஷ்டிலூரிக்கினியார் வழுவுமைத்தமையுங் கண்டு தெளிக.

‘ஒன்று’ என்புழி முற்றும்மை விகாரத்தாற் ரூக்க  
தென்க. (க. 8)

கநி. குழவி தளர்ந்தை காண்ட வினிதே  
யவர்மழலை கேட்ட லமிழ்தி னினிதே  
வினையுடையான் வந்தலைந்து வெய்துறும் போ  
மனனஞ்சா ஞக வினிது. [முது

(பழைய உரை.) குழவிகள் தளாந்தையைக் காண்டல் இனிது ; அவர் மழலைச் சொல்லைக் கேட்டல் அமிழ்துபோல மிகவும் இனிது ; வினைக்கழவன் வந்து சேர்ந்து தான் வெம்மையுறும்பொழுது மனத்தின்கண் அஞ்சாது நிற்றல் இனிது எ - று.

## மூலமும் உரையும்

ஒன்று

(பதவரை.) குழலி - குழங்கைகளது, தளர் எடை - தளர்ந்த நடையை, காண்டல் - கானுதல், இனிது—(பெற் ரோர்க்கு) இனிது,—; அவர் முழலி - அக் குழங்கைகளது மழிலைச் சொற்களை, கேட்டல்,—; அமிழ்தின்-தேவாமிர்தந் தினும், இனிது,—; வினையுடையான்-தீவினை செய்தவன், வந்து அடைந்து - (அதன் பயனுகிய துண்பங்) தன்பால் வந்து சேர்ந்து; வெய்து உறும் போழ்தும் - (தான்) தாப மடையுங் காலத்தும், மனன் அஞ்சான் ஆகல் - மனம் அஞ்சாது நிற்றல், இனிது,—.

தளர் நடையைக் குறிகுற நடத்தல் என்ப.

‘குறிகுற நடந்து சிறுகை நீட்டி  
யிட்டுங் தொட்டுங் கவ்வியுங் துழந்து  
நெய்யுடை யடிசின் மெய்ப்பட விதிர்த்து  
மயக்குறு மக்களோ யில்லோர்க்குப்  
பயக்குறை யில்லைத்தாம் வாழு நாளே’ (புறம்—காசு)

என்றார் ஒரு புலவர் புராபாட்டிலூம். ‘அமிழ்தின்’ என் புழிச் சிறப்பும்கை விகாரத்தாற் ரெஞ்சத்து, ‘இன்’ உறும் பொருளின் வந்தது; ஒப்புப் பொருளின் வந்த தெளிலூ மன்மயும். தீவினைப்பயன் துகர்ந்தே தீரவேண்டுதலின், ‘மனனஞ்சா ஞக விளிது’ என்றா. ‘வெய்துறும்’ ஒரு சொல்லவனிலூமாம். (கடி)

கல். பிறங்மனீ டின்டீ ஞேக்காப் : டினிதி தாற்ற  
வறுவூழுக் சும மைங்கழுக்கு வான்சோ ; வினிதே  
மறமன்னார் தங்காட்டுண் பாமலீபோல் பரதீன  
யதழுநக்கங் கேட்ட வினித.

(பலமுடிய ஆரை.) பிறவுடைய பனையாளைப் பின்பு பாராத பெருமை மிகவும் இனிது; நீரின்றி

உச

## இனியவை நாற்பது

வருந்தும் பைங்குழ்க்கு மழை சொரித வினிது ;  
வீரத்தையுடைய மண்ணர்தம் வாயிற்கடைப் பெரிய  
மலைபோன்றிருந்த யானைகளது களிப்பான முழுக்கங்  
கேட்டன் மன்னர்க் கினிது எ - ரு.

(பதவுரை.) பிறங்மனை - பிறனுடைய மனைவியை,  
பின் நோக்கா - திரும்பிப் பாராத, பீடி - பெருமை,  
இனிது, - ; வறண் - நீரின்மையால், உழுக்கும் - வருத்தும்,  
பைங்குழ்க்கு-பசிய பயிர்க்கு, வான் சோர்வு-மழை பொழிதல்,  
இனிது, - ; மறம் மன்னர் வீரத்தையுடைய அரசர், கடை  
யுன் - கடையாயிலின்கண், மாமலைபோல் யானை - பெரிய  
மலை போலும் யானைகளது, மதம் முழுக்கம் - மதத்தாற்  
செய்யும் பிளிற்றெல்லைய, கேட்டல், - , இனி து, - ..

‘பிறங் மனையாள் பன்னேக்கும் பேதைமை யின் ஞ  
என்றார் பிறரும்.

பின் நோக்குதல் - திரும்பிப் பார்த்தவண்ணம் உடத்தல்;  
இது காதலின் நக்ஷத்யது என்பதை,

‘எருத்தத் திரண்டு விழுப்பட யாமையென் ஞருயிரை  
வருத்தத் திருத்த முகம்புக் கிட்டு மயினடக்குங்  
திருத்தக்காதக் கண்டு விளாத்தவென் ஞதய ஞார்தி

[செங்கோல்

பொருத்தத்த ஞார்தியும் பண்டே வினர்த்துப் புகழ்  
கொண்டவே’

(தணிகைப்புராணம், களவு - ஏக.)

என்னும் பாவாழு மறிக. இனி, மனத்துக் கொள்ளுதல்  
எனினுமாம். ‘பிறங்மனை நோக்காத பேராண்மை’ என்  
பதற்குப் பாமேல்பூக்கி ‘பிறங் மனையாளை உட்கொள்ளாத  
பெரிய ஆண் தகைமை’ என உரை செய்திருத்தல் காண்க.  
வான் - ஆகுபெயர். (கச)

## மூலமுப் புதையும்

- 2 -

கா. கற்றூர்முற் கல்வி யூ.ஏ.த்தன் மிகவினிதே  
மிக்காலைச் சேர்தன் மிகமாண்டு முன்னினிதே  
யெட்டுக்கீண யானு மிரவா நு தானீத  
வெத்துக்கீணயு மாற்ற வினிது.

(பலூழை உரை.) கற்றூர் முன்பு தங் கல்வியைச்  
சொல்லி ஏற்றுதல் மிக வினிது; மிக்க அரிவுவடை  
யாலைச் சேர்தன் மாட்சியமப்பட இனிது; என்னள்  
வாயி யு இரவா; நு நான் பிறர்க்கீதல் எல்லாவாற்  
ஆனும் தினி யு . . . யு.

(பதவரை.) கற்றூர் முன் - கற்றவர்க்கு முன்பு, கல்வி  
உரைத்தல் தங் கல்வியைச் சொல்லி ஏற்றுதல், மிக இனிது-  
மிக வினிது; மிக்காலை - (அரிவான்) மேம்ப்டாலை, சேர்-  
தல் - பொருந்தல், மிக மாண் - மிக மாட்சியமப்பட, முன்  
இனிது - முற்படவினிது; என் துகீண ஆனும் - என்னள்  
வாயினும், இரவாது - (தான் பிரஸிடம்) யாசியாது, தான்  
சுதல் - தான் (பிறக்குக்) கொடுத்தல், எ துகீணயும் - எல்லா  
விதத்தானும், ஆற்ற இனிது - மிக இனிது.

‘கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறுங்கு  
குற்றா தம - கபிறிதன்று’ (நிதிநெறிவிளக்கம்-2)

என்றிருத்தலின், ‘கற்றூர் முி கல்வி யுரைத்தன் மிக  
வினிதே’ எனவும்; ‘ங்வினத்து ஊங்குங் துகீணயில்லை’  
என்றிருத்தலின், ‘மிக்காலைச் சேர்தன் மிகமாண்டு முன்  
னினிதே’ எனவும்;

‘என்னுவ வென்ஜில வின் துயி ரேஞுங்  
கொள்ளுத நீது கொடுப்பது நன்றால்’ (மெபர்)

என்றிருத்தலின், ‘உட்டுகீண யானு மிரவாது தானீதல், எத்  
துகீணயு மாற்ற வினிது’ எனவங் கூறினு ரெங்க. (எ)

உசு

## இனியலை நாற்பது

கஅ. நட்டார்க்கு நல்ல செயலினி தெத் துணையு  
மொட்டாரை யொட்டிக் கொள்ளதனின் முன்னி  
பற்பல தானியத்த தாகிப் பலருடைய [னிதே  
மெய்த் துணையுஞ் சேர வினிது.

பழைய ஏரை காணப்பட வில்லை.

(ப்தவரை) நட்டார்க்கு - (தன்கண்) நட்புடையார்க்கு,  
நல்ல செயல் - இனியவற்றைச் செய்தல், இனிது,—;  
எ துணையும் ஒட்டாரை - எவ்வளவும் (தன் பகைவரோடு)  
சேராதயரை, ஒட்டிக் கொள்ள - நட்பாக்கிக்கொள்ளுதல்,  
அதனின்,—, முன் இனிது மிக வினிது; பற்பல தானியத்தது  
ஆகி - பற்பல வகை உணவுப் பொருள்களுடையதாய், பலர்  
உடையும் - (புறத்தார்) பலர் தோற்றற் கேதுவாகிய, மெய்  
துணையும் - மெய்க்காப்பு வீரரோடும், சேரல் - (அரண்)  
பொருந்தல், இனிது,—.

'நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே  
யொட்டாரை யொட்டிக் கொள்ள' (குறள்—சுக்க.)

'கொள்ந்தாய்க் கொண்டகூடுத் தாகி யகத்தார்  
நிலைக்கெளிதா நீர தரண்' (குறள்—எசுடு.)

'எல்லாப் பொருளு முடைத்தா யட்டதுதவு  
நல்லா ஞடைய தரண்' (குறள்—எசுக.)

என்பவற்றின் பொருளிப் பாவின்கண் அழுமந்து கிடத்த  
வறிக. 'ஒட்டாரை யொட்டிக்கொள்ள' என்பதற்குத் 'தன்  
பகைவர் பிறரோடு கூடாமல் மாற்றிவைத்தல்' எனிலு  
மாம். 'அதனின்' ஐந்தலூருபு ஈண்டு உறடி பொருளின் வந்த  
தென்க. உடையும் - காரியத்தின்கண் வந்த பெயரெச்ச  
மாதல் காண்க. (கஅ)

கசு. மன்றின் முதுமக்கள் வாழும் பதியினிதே  
தந்திரத்தின் வாழுங் தவசிகள் மாண்பினிதே  
யெஞ்சா விழுச்சீ ரிருமுது மக்களைக்  
கண்டெழுதல் காலை யினிது.

(பழழூரை.) அம்பலத்தின் கண் அறிவுடையார்  
வாழும் பதி இனிது ; தத்தம் நால்களிற் சொன்ன  
நெறியானே வாழும் அருந்தவரது மாட்சி யினிது ;  
குறையாத விழும்ய கோராயுடைய இருமுது மக்களைக்  
காலையின்கட் டோழு தெழுதல் இனிது எ - று.

(பதவரை) மன்றின் - அம்பலத்தின்கண், முதுமக்கள் - அறிவுடையோர், வாழும் பதி - வாழ்கின்ற ஊர், இனிது,—; தந்திரத்தின் - நால் விதிப்படி, வாழும் தவசிகள் - வாழ்கின்ற தவத்தோரது, மாண்பு - மாட்சிமை, இனிது,—; எஞ்சா - குறையாத, விழுச்சீர் - மிக்க சிறப்பினையுடைய, இருமுதுமக்களை - தாய்தங்கையரை, காலை - காலையில், கண்டு (அவர் இருக்குமிடஞ் சென்று) கண்டு, எழுதல் - (அவர் பாதங்களின் வீதிந்து) எழுதல், இனிது,—'

மன்றமாவது ஊர் மன்றம் ; அஃதாவது சபைகூடும் பொது விடம். மன்றத்து அறிவுடையார் வாழின், நீதி பெறப்படுதலின், ‘மன்றின் முதுமக்கள் வாழும் பதி யினிதே’ என்றார். தந்திரம் - நால். அஃதிலக்கணையால் நால்விதிக் காயிற்று. ‘கண்டொழுதல்’ என்பது பாடமாயின், ‘அவரிருக்கு மிடத்திற் ரெழுதல்’ என் றுரை செய்த.

20. நட்டார்ப் புறங்கூருன் வாழ்த னனியினிதே [தே  
பட்டாங்கு பேணிப் பணிந்தொழுகன் முன்னினி  
முட்டில் பெரும்பொரு ளாக்கியக்கான் மற்றது  
தக்குழி யீத வினிது.

## • அ இனியவை நாற்பது

(பலமுய உலர.) உற்றுவரப் பழக்காருது வாழ்தல் மிக வினிது ; உண்மையாய கெறியினை விரும்பியாவதையும் பணிந்தொழுக்கதல் மிக வினிது ; குறையிலாத பெரும் பொருள்களைத் தேடியவிடதது அப்போருளைத் தகுதியாடபார்க்குக் கொடுத்தல் இனிது எ - ற.

(பதவுரை.) நட்டார்-(தன்னிடம்)நட்புக்கொண்டாலர, புறங்களூன் - புறங்களூதவனுய, வாழ்தல் - வாழ்வது, நளி இனிது - மிக வினிது; பட்டாங்கு - சத்தியத்தை, பேணி - பாதுகாத்து, பணிந்து ஒழுகல்— (யாவர்க்கும்,) அடங்கி நடத்தல், முன் இனிது-முற்பட வினிது ; முட்டு இல்-குறையில் வாத, பெரும் பொருள் - பெரும் பொருளை, ஆக்கியக்கால் - தேடினால், அது-அப் பொருளை, தக்க உழி - தக்க பாத்திரத்தில், ஈதல்-கொடுத்தல், இனிது,—.

புறங்குறலாவது காலைதவிடத்துப் பிரை இசுமிக் குரைத்தல்; ‘தீய, புறங்குற்றின் மூங்கையாய் நிற்பனேல் யாதும், அறங் கூற வேண்டாவதற்கு’ என்றார்நாலடியாரினும். ‘பொய்யா விளக்கே விளக்கு’ ஆகவின் ‘பட்டாங்கு பேணி’ எனவும், ‘எல்லார்க்கு நன்றாம் பணிதல்’ ஆகவின் ‘பணிந்தெழுதல்’ எனவும்,

‘உறக்குஞ் துணையதோ ராலம்வித் திண்டி  
யிறப்ப நிழுற்பயங் தாஅங் - கறப்பயனுங்  
தாங்கிறி தாயினுங் தக்கார்க்கைப் பட்டக்கால்  
வாங்கிறிதாப் போர்த்து விடும்’ (நாலடி—உ.ஏ.)

ஆகவின் ‘தக்குழி யீதல்’ எனவுங் கூறினார்.

புறங்களூன் - முற்றெச்சம். மற்று - அசை.

‘தக்குழி’ என்புழி அகரங்தொக்கது. (20)

உக. சலவாரச் சாரா விடுத வினிதே

புலவர்தம் வாய்மொழி போற்ற வினிதே  
மலர்தளை ஞாலத்து மன்னுயிரிக் கெல்லாம்  
தகுதிபால வாழ்த வினி நு.

(பாழூய உயர.) வழக்கமா அடையாதொழுது  
தல் இனிது, அரிவுடையா வாய்மொழிலையப  
போற்றிக்கோடல் இனிது; அகன்ற இடதுத  
யுடைய ஞாலத்து வாழுமூயிர்க்கெல்லாம் தகுதிப்பட<sup>1</sup>  
ஒழுதுதல இனி நு ஏ - ஸ. சலவா—வழக்கு.

(பதவை.) சலவரை - வஞ்சகரை, சாராவிடுதல்-  
அடையாது சீங்குதல், இனிது,—; புலவர் தம் - அறி  
வடையாருடைய, வாய்மொழி-வாய்ச்சொற்களை, போற்றல்—  
பாதுகாத்துக்கோடல், இனிது,-; மலர்தலை-அகன்ற இடத்தை  
யுடைய, ஞாலத்து - பூமியில் வாழ்கின்ற, மன் உயிர்க்கு  
எல்லாம் - நிலைபெற்ற எல்லா உயிர்க்கும், தகுதியால் -  
உரிமைப்பட, வாழ்தல் - வாழ்வது, இனிது,—.

சலம் - மாறுபாடு. 'தீயினாத்தி, ஓல்லற் படுப்பதூடு  
யில்' என்றார் பிறரும்.

புலம் - அறிவு. 'வாய்மொழி' என்றது தீயசொற்பயிலா  
வென்ற சிறப்புத் தெரித்தற் கென்க.

'ஙல்லார்சொற் கேட்ப துவங்கே' என்றார்  
பிறரும்.

மன்னுயிர்க்கெல்லாம் உரிமைப்பட வாழ்வதூடு  
மன்னுயிரெல்லாக் தன்னுயிரெலக் கொண்டு சிழுகு  
தல்.

'உலகு பசிப்பப் பசிக்கு மூலகு  
துயர்தீரத் தீரு விலவு  
நிறுத்திவாழ் வஞ்சி யடையாழ்வி யென்னு  
மொருத்தியா இண்டிவ் வலகு '

என்றிருத்தல் காண்க.

(உக)

22. பிறன்லைகப் பொருள்வெளவான் வாழ்த வினிதே  
யறம்புரிந் தல்லவை நீக்க வினிதே  
மறந்தேயு மாணு மயரிகட் சேராத்  
திறங்கெதரிந்து வாழ்த வினிது.

(பலமுயய உரை.) பிறன்லைகப் பொருள் வெள  
வாது வாழ்தல் இனிது ; அறத்தைச் செய்து பாவங்  
கணோ நீக்குதல் இனியு ; மறந்தாயினும் மாட்சிமைப்  
படாத அப்பில்லாலாசச் சேராத் திறங்கணைத் தெரிந்து  
வாழ்தல் இனிது எ - யு.

(பதவுரை.) பிறன் - பிறனுடைய, கை பொருளை -  
கைப் பொருளை, வெளவான் - அபகரியாதவனுய், வாழ்தல் -  
வாழ்வது, இனிது, — ; அறம் புரிந்து - அறத்தைச் செய்து,  
அல்லவை நீக்கல் - பாவங்களைச் செய்யாமை, இனிது, — ;  
மறந்தேயும் - மறந்தாயினும், மாணு - மாட்சிமைப்படாத,  
மயரிகள் - அறிவிலிகளை, சேரா திறம் - சேராத வழிகளை,  
தெரிந்து வாழ்தல் - ஆராய்ந்து அறிந்து வாழ்வது,  
இனிது, — .

'கைப்பொருள் கொடுத்துக் கற்றல்' என்புழக் கைப்  
பொருளாவது சேமநிதியென்பர் நகீசினூர்க்கிண்யர். 'பிறர்  
பொரு ளெட்டியே யெனவும்' என்றார் பிறகும்.

'அல்லவை நீக்கல்' என்றார், 'அல்லவை செய்தார்க்  
றங் கூற்றம்' ஆகவென்.

## மூலமும் உரையும்

ஒக

மேல் ‘சலவரைச் சாரா விடுதலினிது’ என்றார் இதனுள், ‘மறந்தேயு மாணு மயங்கட் சேராத், கிறந்தெரிந்து வாழ்த வினிது’ என்ற தென்னை யெனின்; சலவரென்பார் பிறரை மயக்குவாரும், மயரிகளென்பார் தாம் மயங்குவாரு மாகலானும், மயக்குவாரைச் சேர்தலின் மயங்குவாரைச் சேர்தல் பேரிடர் விளைத்தலானு மென்க. (22)

ஏ. வருவா யர்ந்து வழங்க விணிதே  
யொருவாபங்காகாத ஆகக மினிதே  
பெருவாகத தாயிலும் பெட்டலாவ செய்பா  
திரிபின்றி வாழ்த விணிது.

(புதுமய உ. வ.ர.) தனக்குப் பொருள் வருவா யை ஆயிராய் கொடித்தல் இனிது; ஒருவாக்குச் சா வாகாத ஊக்கம் இனிது; பெரிய பயணையுடோத்தா யிலும் தாம் நினைத்தவற்றாற ஆராயாது செய்ராது இயற்றாக்கரண வாழ்தல் இனிது ஏ - யு.

(பதவுரை.) வருவாய் 10 (தமக்குப்) பொருள் வருகின்ற நெறியினால்லே, அறிக்கு, —, வழக்கல் - கொடித்தல், இனிது, —; ஒருவா பங்கு ஆகாத - ஒருவாக்குச் சா பாகாத, ஊக்கம் - மனகெழுச்சி, இனிது, —; பெருவகைத்து ஆயினும் - பெரிய பயணையுடைத்தாயிலும், பெட்டலை - தாம் வீரும்பியவற்றை, செய்யா - ஆராயாது செய்யாதவராய், திரிபின்றி - தம்மியல்பின் வேறுபடுதலில்லாது, வாழ்தல் - வாழ்வது, இனிது, —.

வருவாய் - ஆகுபெயர். பிறரும், ‘ஆற்றினாவிறங் தீக எனவும், ‘வருவாயுட் கால்வழங்கி வாழ்தல்’ எனவும், ‘வந்த

பொருளின் காற்கூறு வருமே விடர்க்கு குதற்கமைத்து, மைந்த விருகா னினக்காக்கி மற்றைக் காலே வழங்கிடுக' எனவுங் குறினர். தொடர் புண்டயார்க்குச் சார்பாக மனஞ் செல்லுதல் இயல்பாகவின் 'ஒருவர் பங்காகாத ஒக்க மினிதே' என்றார். 'தொழிற் பயன் பெரிதாயினும் அதனை நோக்காது' தம் மனத்தின்கட்டோன்றும் விருப்பினையடக்கித் தமியல்பின் நிற்றல் வேண்டுமென்பார், 'பெட்டவை செய்யார், திரி பின்றி வாழ்த் தினிது' என்றார். தம் இயல்பாவது தமக்கும் பிறர்க்கும் நல்லன செய்தல். (உச)

உச. காவோடறக்குளா தொட்டன் மிகவினிதே  
யாவோடு பொன்னீத லந்தணர்க்கு முன்னினிதே  
பாவழு மஞ்சாராய்ப் பற்றுஏ தொழின் மொழிச்  
குதறைச் சோர்த வினிது.

(பலமுய உரை.) காவினையும் ஆக்கிக் குளத் தினையுந் தொட்டல் மிகவும் இனியு; ஆவும் பொன் னும் அந்தணர்க் கீதன் மிகவும் இனிது; பாவத்தலது மஞ்சா ஏ பொருண்மேற் பற்றுஏ தொழிலையும் மொழி யையு (முடைய குதறை நீக்கல் இனிது எ - ஏ.

(பதவுரை.) காவோடு - சோலை வளர்த்தலோடு, அறக்குளம் - தருமத்திற்குக் குளத்தை, தொட்டல் - வெட்டுதல், மிக இனிது, —; அந்தணர்க்கு - மறையவர்க்கு, ஆவோடு - பசுவோடு, பென் ஈதல் - பென்னைக் கொடுத்தல், முன் இனிது - மிகவினிது; பாவழும் அஞ்சாராய் - (இம்மையிற் பழிக்கேயன்றி மறுமையிற்) பாவத்திற்கும் அஞ்சாதவராய், பற்றும் - (அப் பாவத்தைப்) பற்றுகின்ற, தொழில் - தொழிலை யும், மொழி - சொல்லையுமைய, குதறை - குதாடிகளை, ஜோர்தல் - கீக்கல், இனிது, —.

## மூலமும் உரையும்

க்க

காப்வாடறக்குள் தொட்டானு ளவினால்  
வேதங் கரைகண்ட பார்ப்பானுஞ் சீதிகங்  
தொல்வதுபாத் துண்ணு மொருவனு மிம்லுவர்  
செல்வ ரெனப்படு வா;

(திரிகடைம்-எ.ஏ.)

நாவளர்த்துங்குளத்தொட்டுங் கடப்பாடு வழுவாமன் [து  
மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்தளித்தும் விஞந்தளித்  
நாவலர்க்கு வளம்பெருக நல்கியுநா னிலத்துள்ளோர்  
யாவருக்குஞ் தவிராத வீகைவினைத் துறைநின்றூர் ’

(பெரியபுராணம், திருநாவுக்கரசு-ந. ஈ.)

எனவும் ஆன்றேர் பிறருங் கூறினார்.

ஆவோடு பொன்னீதல் - கோதாங் ஸாவர்ந் தாங்கள்.  
பற்றுங் தொழின் மொழியாவன பொய்த்தொழிலும் பொய்ம்  
மொழியுமாம். ‘பழிபாவங்கட் கஞ்சாத குதரோடு சேர்க்’  
வென்பது கருத்தென்றுணர்க.

‘ ஓயநீ யாடுதற் கமைந்த சூதுமற்  
றெய்துங் குரவினுக் கியைந்த தூதுவெம்  
பொய்யினுக் கருந்துணை புன்மைக் கின்றதாய்  
மெய்யினுக் குறுபகை யென்பர் மேலையோர் ’

(ஷட்டம்-கூ.ஏ.)

என்றிருத்தல் காண்க.

உநி. வெல்வது வேண்டி வெகுளாதா னேன்பினிதே  
யொல்லுங் துணையுமொன் றய்ப்பான் பொறை  
யில்லது் காழுற் றிரங்கி யிடர்ப்படார் [பினிதே  
செய்வது செய்த வினிது.

(பழைய உரை.) தான்வெல்வதைன வேண்டிப்  
பிறரோடு வெகுளாதான் பொறை வினிது ; தனக்

## நூ இனியலை நாற்பது

கயலுமாவு மேற்கொண்டதொன்றை நடாத்துவா ஞந்  
றல் இனிது ; தனக்கீல்லை யதனைக் காதலித்து இரங்கி  
யிடர்ப்படாது ஓயல்வதனைச் செய்தல் இனிது எ - று.

(பதவரை.) வெல்வது - மேம்படுதலை, வேண்டி -  
விரும்பி, வெகுளாதான் - கோபியாதவனது, நோன்பு-தவம்,  
இனிது -; ஒல்லும் துணையும் - கூடிய வளவும், ஒன்று  
உய்ப்பான் - எடுத்துக்கொண்டதொரு கருமத்தை ஈடத்து  
வேனது, பொறை - ஆற்றல், இனிது,-; இல்லது - (தம்  
யிடத்து) இல்லாததொரு பொருளை, காழுற்று - விரும்பி,  
இரங்கி - (அது பெருமையின்) மனம் ஏங்கி, இடர்ப்படார்-  
துன்பப்படாதவராய், செய்வது - (உள்ளது கொண்டு) செய்  
யத்தக்க தொரு கருமத்தை, செய்தல் - செய்வது, இனிது,-.

மேம்படுதலாவது மேற்கொண்ட தவத்தை இடையூறு  
புகாது காத்து இனிது முடித்தல். ‘வெல்வது, வேண்டின்  
வெகுளி விடல்’ என்றார் பிறரும்.

ஆற்றலாவது ஓடுக்கண் முதலியவற்றூற் றளராமை.

‘பெற்ற சிறுகப் பெருத் பெரிதுன்றாஞ்  
சிற்றுயிர்க் காக்க மரிதம்மா’(நீதிகெற்றிவிளக்கம்-கச.)

என்றபடி பெருதவற்றைக் காழுறுதல் உயிர்க்கியல்பாகலின்  
இல்லது காழுற்றிரங்கி யிடர்ப்பார்’ என்றார்.  
இல்லது - வினையாலைணந்த பெயர்.

உ. ஐவாய வேட்கை யவாவடக்கன் முன்னினிதே  
கைவாய்ப் பொருள் பெற்றுவங் கல்லார்கட் ஹர்  
நில்லாத காட்சி கிறையின் மனிதரைப் பினிதே  
புல்லா விடுத வினிது.

മുലകുമ் ഉരൈയുമ്

五

(பழைய உரை.) ஜம்பொறியுடைய வேட்கை யையும் அவரவினையும் அடக்கல் மிக சினிது; தன் கையின்கண்ணே பொருள்பெற்றும் கல்லாதாரை விடுத சினிது; நிலையில்லாத அறிவையுடைய தின்மையில்லாத மக்களை மேவாது விடுதல் தினிது எ - று.

(பதவரை.) ஜிவாய் வேட்கை - ஜின்து வழியான் வருகின்ற ஆசையையும், அவா - (அதனை ஒருகால் விட்டதும்) பழைய பயிற்சி வயத்தான் அதன்கட்ட செல்லும்) நினைவையும், அடக்கல் - ஒழித்தல், இனிது,—; கைவாய் பொருள் - கையினிடத்து நிற்கக்கூடிய பொருளை, பெறினும் - பெறுவதாயிருப்பினும், கல்லார் கண் - கல்லாதவரை, தீர்வு - விடுதல், இனிது,—; நில்லாத காட்சி - நிலையில்லாத அறிவினையுடைய, நிறைவில் - (நெஞ்சை) நிறுத்துதலில்லாத, மனிதரை,—, புல்லா விடுதல் - சேராது நீங்குதல், இனிது,—.

இந்து வழியாவன மெய், வாய், கண், மூக்கு, செலி என்பன.

‘ மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற  
இலாய வேட்டை யலாவினைக்—கைவாய்க்  
கலங்காமற் காத்துய்க்கு மாற்ற இடையான்  
விலங்காது வீழி பெறும் ’ (நாலடி-ஞக.)

கைவரிய்ப் பொருளென்று சேமநிதியை; 22-வது பாட்டின் குறிப்புரை காணக.

‘விலங்கொடு மக்க எனைய ரிலங்குநால்  
கற்றுணே டேஜை யவர்’ (குரங்-கால.)  
என் நிருத்தவின், ‘கல்லார்கட் ஏர்வினிடே’ என்றார்.

நகூ

## இனியவை நாற்பது

கற்றுவைத்தும் அறிவு மயங்குதலும் மனஞ் சென்ற வழியெல்லாஞ் செல்லுதலுமாகிய தீயொழுக்க முடையார் சேர்க்கை கேடு பயத்தலின், ‘நில்லாத காட்சி நிறையின் மனிதரைப், புல்லா விடுத வினிது’ என்றார். நிறையாவது (கெஞ்சினை) நிறுத்தல், ‘நிறையெனப் படுவது மறை பிற ரதியாமை’ எனக் கலீத்தோகை கூறுதலு மறிக.

புல்லா - வினையெச்சவீறு புணர்ந்து கெட்ட தென்க.

உள். நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே  
யுட்கில் வழிவாழா ஆக்க மிகவினிதே  
யெத்திறத் தானு மியைவ கரவாத  
பற்றினிற் பாங்கினிய தில்.

(பழைய உரை) தன்னை நச்சிச்சென்றார் நசை  
யைச் சிறையாத மாண்பினிது; தன்னை மதிப்பில்லாத  
விடத்து வாழாத வள்ளம் மிக வினிது ; எப்பெற்றியா  
யினும் பிறர்க்குக் கொடுக்கப் பொருந்துவதைகைக் கர  
வாத மனைவாழ்வு போல நன்றாக வினியது பிறிதில்லை  
எ - று.

(பதவுரை.) நச்சி - (ஒரு பொருளைப் பெற) விரும்பி,  
நன் சென்றார் - தன்னை அடைந்தவரது, நசை - விருப்பம்,  
கொல்லா - அழுங்குவியாத, மாண்பு - மாட்சிமை,  
இனிது, —; உட்கு - மதிப்பு, இல்வழி - இல்லாத விடத்து,  
வாழா - வாழாமைக்கேதுவாகிய, ஊக்கம் - மனவெழுச்சி,  
மிக இனிது, —; எ திறத்தானும் - எப்படியாயினும், இயைவ-  
(பிறர்க்குக்) கொடுக்கக்கடியவற்றை, கரவாத - ஒளிக்காத,  
பற்றினின் - அன்பினும், பாங்கு இனியது, இல் - நன்றாக  
வினியது வேறென்றில்லை.

## மூலமும் உரையும்

ஷ.ஏ

‘தன் சீசி’ எனக் கூட்டுவாருமூனர். ‘செல்லுதல்’ எண்டு அடைதல். நைச கொல்லவாவது ஒன்றைப் பெறவா மென்ற ஆசை நாளடைவிற் ரேய்ந்தீ அழியுமாறு செய்தல்; அஃதாவது கொடுத்தற் கிசைவில்லையாயின் உடனே மருது பன்முறையும் தருவதாகப் பொய்க்கறி நாளடைவில் அவ் வாசை தானே அழியுமாறு செய்தல். அஃதப்பொருட்டா தலை,

‘இசையா வொருபொரு ஸில்லென்றல் யார்க்கும்  
வசையன்று வையத் தியற்கை - நைசயமுங்க  
நின்றோடிப் பொய்த்த னிரைதொடு செய்ந்னநிரி  
கொன்றூரிற் குற்ற முடைத்து’ (நாலடி-கக்க.)

என்னும் பாவா னாறிக.

உட்கு - உள்குதல், நினைத்தல்; எண்டு மதித்தல்.

‘இம்மி யரிசித் துணையானும் வைகலு  
நும்மி வியைவ கொடுத்துண்மின்’ (நாலடி-கச.)

என்றிருத்தவின் ‘ஏத்திறத்தானு மியைவ கரவாத’ என்றார். பற்ற இவ்வாழ்க்கையுமாம்.

உ.அ. தானங் கொடிப்பான் றாகயாண்றம் முன்னினி  
மானம் ப்ரவரின் வாழ்வாம முன்னினிதே தே  
யுனங்கொண் டாடா ருத்தி யுடையவை  
கோண்முறையாற் கோட வினிது.

(பழைய உரை.) தானஞ் செய்வானது தகுதி  
யது தலைமை இனிது; மானங் கெட வந்ததாயின்  
உயிர் வாழ்வாமை மிக ஈனிது; குற்றங்கொண்டாடாது  
நன்மையுடையனவற்றை மனத்திற் கொள்ளு முறை  
ஸமயாற் கோடல் இனிது எ - று.

## நடு இனியலை நாற்பது

(பதவரை.) தானம் கொடுப்பான் - (அபயமென் பார்க்கு) இடங் கொடுப்பானது, தகை ஆண்மை - பெருமை பொருங்திய வீரம், முன் இனிது - மிக வினிது; படமானம் வரின் - தான் இறப்ப மானம் எது மெல்லைவரின், வாழாமை - உயிர் வாழைமை, முன் இனிது,—; ஊனம் கொண்டாடார் - குற்றம் பாராட்டாதவராய், உறுதி உடையலை - நன்மையுடையனவற்றை, கோள் முறையால் - கொள்ளுமுறையைப்படி, கோடல் - கொள்ளுதல், இனிது,—.

தானம் கொடுப்பான் அபயப்ரதாங்குசெய்து தன் பக்கல் இடந்தநு பாதுகாப்பவன். ‘மாவீரனால்லனுயின் அது செய்யத் துணியான்’ என்பது குறிப்பு. ‘தானங் கொடுப்பான் தகையாண்மை’ என்பதற்கு அன்ன முதலிய தானங்களைச் செய்வானது தகுதியின் றலைமை என்பார் பழைய வுரைகாரர். மானம் இன்னதென கச-வது பாட்டிரைக்கண் உரைத்தாம். ‘மானம் வரின்’ என்பதற்குப் பரிமேலழக ரூரை கண்டு தெளிக. ‘நீரை கீக்கிப் பாலை யுண்ணும் அன்னப்பறவை போலக் குற்ற முடையன கீக்கிக் குணமுடையன கொள்க’ என்பார், ‘ஆனங் கொண்டாடாருது தியுடையலை’ எனவும்; காரண காரியம், ஜங்க ஜங்யம் முதலிய சம்பந்தங்களுள் யாதானு மொன்றுபற்றி இது கேட்டபின் இது கேட்கத்தக்கதென ஆன்றேர் கொள்ளு முறைப்படி கொள்க என்பார் ‘கேண் முறையால்’ எனவுங் கூறினார்.

இனி, கோள் முறையாவது கோடன் மரபென்பாரு மூனர். அஃதின்னதென,

‘கோடன் மரபே கூறுங் காலைப்  
பொருதொடு சென்று வழிபடன் முனியான்  
குணத்தொடு பழுகி யவன்குறிப் பிற்சார்க்  
திருவென விருந்து சொல்லெனச் சொல்லி

## முலமுய உரையும்

உகூ

பருகுவ என்ன வார்வத்த ஞகிச்  
சித்திரப் பாவையி ஏத்தக வடங்கிச்  
செவிலா யாக நெஞ்சுளை ஞக்கு,  
கேட்டவை கேட்டவை விடாதுளத் தழைத்துப்  
போவெனப் போத வென்மனூர் புவவர்' (நன்னால்)

என்னுஞ் சூத்திரத்தா னறிந்து கொள்க.

உகூ. ஆற்றுனை யாற்றெறன் றலையாலும் மூண்ணினிதே  
கூற்றம் வரவுண்மை சிற்கித்து வாற்றினிதே  
யாகக மழியிலும் மல்லவை கூருத  
தேர்ச்சியிற் நேர்வினிரை நீல.

(பழைய உரை.) ஒன்றைச் செய்யமாட்டா  
தானைச் செய்யென் றலையாலும் பிளவு மினிது; கூற்றத்  
தின் வரவுண்டென்று நீண்த வூ வாழ்தல் இனிது ;  
சேல்வ மழியிலும் பாவமான நால கூருத ஆராய்ச்சி  
போல ஆராய்தன் பிசு வினியநீலை ஏ - று

(பதவுரை.) ஆற்றுனை - (ஒரு தொழிலைச்) செய்ய  
மாட்டாதானை, ஆற்று என்று-(அதனைச்) செய்யென, அலை  
யாமை - வருத்தாமை, முன் இனிது - மிக வினிது; கூற்  
றம் - யமனது, வரவு உண்மை - வருகையின் நிச்சயத்தை,  
சிந்தித்து வாழ்வு - நீண்தது வாழ்வது, இனிது, —; ஆக்கம்  
அழியிலும் - செல்வமழிந்தாலும், அல்லவை கூருத - பாவச்  
சொற்களைச் சொல்லாமைக் கேதுவாகிய, தேர்ச்சியின் -  
தெளிவிலும், தேர்வு இனியது - தெளிவின் இனியது,  
இல் - பிறிதொன்றில்லை.

வன்மை கண்டு வலினால்து தன்மாட்டு அன்புடைமை  
கண்டு வலி வருத்திலும் வினை முடியாதாகவின் 'ஆற்றுனை  
யாற்றெறன் றலையாலும்' என்றார். இதனை,

## கு. இனியலை நாற்பது

‘அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்  
சிறந்தானென் ரேவற்பாற் றன்று’ (குறள்-கிடகு.)  
என்பதனாலும் தெளிக்.’

மரணம் வருதலை நினைப்பிற் பாவ வழியில் மனஞ் செல் லாமையின் ‘கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வு’ என்றார். ‘பின்றையே நின்றது கூற்றமென் ரெண்ணி’ என்றார் பிறகும்.

அல்லவை யென்றது பிறர்க்குத் தீங்கு பயக்கும் பொய் முதலியனவும், வருணத்திற்கு உரிய அல்லனவுமாம். அவை கூறின் ஒருவன் மாட்டு ஒழுக்கமின்மை வெளிப்படுதலின் ‘கூருத தேர்ச்சியின்’ என்றார்.

‘ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய  
வழுக்கியும் வாயாற் சொல்ல்’ (குறள்-கங்க.)  
என்றிருத்தல் காண்க.

**கூருத - காரியத்தின்கண் வந்த பெயரோச்சமாம்.**

கு. கபவரூந் ராகநழிச் நு வாழ்த் தீவிரி த  
யுயங்குவும் விழுதம் பிறக்க விசிதே  
யெளிய ரிவரின் ரீங்கு துவாயார ராகி  
யொளிய வாழ்த் தீவிரி து

(பண்டூ உரை) தீவிரினுவரக் கைகடந்து  
வாழ்தல் இனிது ; உபர்தத செய்வாகநீர் நினைத்து  
ஊக்கமெழுதல் இனிது ; ரனிர ரிவரின்று இந்துது  
பேசாராகிப் புகழ்பட வாழ்தல் இனிது எ - று

(பதவுரை.) கயவரை - கீழ் மக்களை, கைகழுந்து-  
நீங்கி, வாழ்தல் - வாழ்வது, இனிது,—; உயர்வு உள்ளி ,  
(நான் மேன் மேல்) உயர்தலை நினைத்து, ஊக்கம் பிறத்தல் -

## மூலமும் உரையும்

சுக

(ஒருவற்கு) மனவெழுச்சி யுண்டாதல், இனிது,—; எளியர் இவர் என்று - இவர் வறியரென்று, இகழ்ந்து உரையாராகி - அவமதித்து இழிவசொல்லாராகி, ஒளிபட வாழ்தல் புகழுண்டாக வாழ்வது, இனிது,—.

‘கை யிகந்து’ என்பதூகும் பாடம் ; ‘கயவரைக் கையிகந்து வாழ்தல்’ என்றார் பிறரும்.

‘மனத்காண் மறவிலா ரேளுக் தாஞ்சேர்ந்த  
வினத்தா விகடப் படுவர்’(நாலடி-கஷப.)

ஆகவே, ‘கயவரைக் கைசழிந்து வாழ்த வினிதே’ என்றார்.

தன்னை ‘நிலையிழூம், மேன்மே ஹயர்த்து நிறுப்பானும்’ தானேயாமாகவின், அகு செய்தற்கு மனங்களாதல் நன்றென்பார் ‘ஹயர்வள்ளி யூக்கம் பிறத்த வினிதே’ என்றார். இனி, ‘ஹயர்வள்ளி’ என்பதற்குத் ‘தான் இருக்கும் ஹயர்ந்த பதவியை நினைத்து’ எனவும், ‘ஹயர்ந்த செய்கை களை நினைத்து’ எனவும் பொருள் கூறுப. ஒளிபட வாழ்தல் ஈண்டு அதற்குக் காரணமாய ஈதலை யுணர்த்தி நின்றது; என்னை? ‘ஈத விசைபட வாழ்தல்’ என்றிருத்தலி வென்க. எனவே, ‘இகழ்ந்துரையாராகி, யோளிபட வாழ்தல்’ என்பதற்கு ‘நன்கு மதித்து இனியவை கூறி ஈதல்’ என்பது பொருளாயிற்று.

‘இகழ்ந்தள்ளா தியாரைக் காணின் மகிழ்ந்துள்ள  
முன்னு ஞாவப்ப துடைத்து’(குறள்-காஞ்சி)

என்றார் திருக்குறுஙாடையரும்.

ஈ. நன்றிப் பயன்றாகி வாழ்த னனியினிதே  
மன்றக் கொடிம்பா கூரபாத மாண்பினிதே  
யன்றிவா ரியா சென் றலடக்கலம் வெளவாத  
நன்றியி னன்களிய தில்.

## கால இணியலை நாற்பது

(பழைய உரை.) ஒருவன் செப்த நண்றியைப் பயன்றாக்கி வாழ்தல் மிக வினிது; மன்றத்தின்கணின்று வழக்கழிவு சொல்லாமை மிக வினிது; அடைக்கலம் வைத்தவன்று அறிவார் யார் என்றுசொல்லி அதனை வெளவாத நண்றியே போல மிகவு மினிய தில்லை ட - டு.

(வதவுரை.) நன்றி பயன் - (கிருவன் செய்த) நன்றி யின் பயனே, தூக்கி-கருதி, வாழ்தல் - வாழ்வது, இனிது,-; மன்றம் கொடும்பாடு உரையாத—நியாய சபையின்கண் ஒரஞ் சொல்லாத, மாண்பு—மாட்சிமை, இனிது,—; அன்று - (தன் கண் வைத்த) அங்கள், அறிவார் யார் என்று - அறிவா ரொருவருமில்லென்று, அடைக்கலம்—அடைக்கலப் பொருளை, வெளவாத - அபகரியாத, நன்றியின் - நன்மையினும், நன்கு இனியது - மிக விணியது, இல் - பிறிதொன் நில்லை.

‘செய்தி கொண்டோர்க் குய்தி யில்லென  
வறம் பாடிந்தே யாயிழை கணவ (புறம்-கச.)

என் றிருத்தவின், ‘நன் றிப் பயன் ஹக்கி வாட்டுத் தெரியினிடை’ என்றார்.

‘மன்றம்’ என்புழி அத்துச்சாரியையும் ஏழலுருபுக் கொக்கன்.

‘நன் றிப் பயன்றாக்கா நாணி வியுஞ் சான் ரூர்முன்  
மன றிற் கொடும்பா உரைப்பானு-நன் றின் றி  
வைத்த வடைக்கலங் கொள்வானு மிம்முவ  
ரெச்ச மிழுந்துவாழ் வார்’ (திரிகுகம்-கூ.)

ଶାନ୍ତିକାଳ

‘வேதாளங்க் கேருமே வெள்ளைக்குப் பூக்குமே  
பாதாள மூலி படருமே - மூடேவி’

## மூலமும் உரையும் சால்

சென்றிருந்து வாழ்வதே சேடன் குடிபுகுமே  
மன்றோரான் சொன்னார் மனை' (நல்வழி-உ.க.)

எனவும் பிறகுங் கூறிய வாற்றுள், மன்றாக் கொடும்பா உரை  
யாத மாண்பினிடே' என்றார்.

கான்றிலதென அடைக்கலப் பொருளை அபகரிப்பின்  
தெய்வங் கண்டு ஒறுத்தலின் 'அன்றநிவா ரியாரென் நடைக்  
கலம் வெளவாத, நீந்றியி னன்னினிய தில்' என்றார்.

தெய்வங் கானூ மென்பதனை,

'வஞ்சித் தொழுகு மதியிலிகா ஸியாவரையும்  
வஞ்சித்தோ மென்ற மகிழுங்மின் - வஞ்சித்த  
வெங்கு முள்ளென்றுவன் கானூங்கொ லென்றஞ்சி  
யங்கங் குலைவ தறிவு. (நீதிநெறிவிளக்கம்-க.ச.)

என்பதனாலும்;

அடைக்கலப்பொருளை அபகரிப்பிற் பெருந்துன்பம்  
வினையு மென்பதனை,

'அடைக்கலம் வெளவுத வின்னாவாங் கின்ன  
அடக்க வடங்காதார் சொல்' (இன்னோ-ச.க.)

என்பதனாலும் தேர்க.

ந.2. அடைநதார் துயர்க்கா வாற்ற வினிடே  
கடன்கொண்டுஞ் செய்வன செய்த வினிடே  
சிறந்தமைநத கேள்விய ராயினு மாராய்க்  
தறிந்துஸாத்த லாற்ற வினிது.

(பழைய உரை.) தம்மை யடைந்தான் துயர்  
க்காதவாறு ஆற்றல் இனிது ; தனிச் கொண்டா  
யிலுஞ் செய்யத் தகுவன செய்தல் இனிது ; மிக

## கால இனியலை நாற்பது

வடைந்த கேள்வியராயினும் ஆராய்ச்சிக்கூடதே ஒன்றைச் சொல்லுதல் இனி ஆராய்ச்சு.

(பதவுரை.) அடைந்தார் - (தம்பால்) அடைக்கலம் புக்கார், துயர் கூரா - துன்ப மிக்கடையாது, ஆற்றல் - செய்வது, இனிது, —; கடன் கொண்டும் - கடன் வாங்கி யும், செய்வன் - செய்யத்தக்கவற்றை, செய்தல் - செய்வது, இனிது, —; சிறந்து அமைந்த - மிக்கு நிறைந்த, கேள்வியர் ஆயினும் - நூற்கேள்வியை யுடையரானாலும், ஆராய்ந்து அறிந்து - ஆராய்ச்சிக்கூடதே, உரைத்தல்-(ஒன்றைச்) சொல்லுதல், ஆற்ற இனிது - மிக வினிது.

‘நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பங் துடையார்’ என்றார் பிரிஞ்சும்.

சானுகத ரக்ஷணஞ் செய்தல் பேரறமென்பார் ‘அடைந்தார் துயர்கூரா வாற்ற வினிதே’ என்றார். காகாசுர சானுகதி, சுக்ரீவ சானுகதி, விபீஷண சானுகதி முதலிய பல சானுகதிகளைப் பற்றிக் கூறுதலின் ஒரு சாரார் இராமாயண மென்னும் இதிகாசமுற்றுஞ் சானுகத சாத்திர மென்பது உங் தெரிந்து கொள்க.

கூரா - கூராது என்னும் வினையெச்சம் கடைக்குறைந்து நின்றது. இனி, அதனை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரைச் சொல்லுவதும், எதிர்மறை வினையால்லைந்த பெயரென வங்கொண்டு பொருளுரைப்பாரு மூளர்.

செய்யத்தக்கவாவன வருணத்திற்கும் நிலைக்கும் இன்றியமையாதவும் கடமையாயவும் பெரும்பயனுடையவும் பின் இன்பம் பயப்பவும் முதலாயின.

‘கடன் கொண்டும்’ என்புழி உம்மை இழிவு சிறப்ப.

‘அரியகற் றூசற்றார் கண்ணுங் தெரியுங்கா வின்மையரிதே வெளிறு’ (குறள்-நுங்.)

என்றவாறு கல்வி கேள்விகளின் மிக்கார் மாட்டும் ஒரோவழி அறியாமை யுள்ளதாகவின், ‘இறந்தமைந்த கேள்விய ராயினு மாராய்ந், தறிந்துரைத்த லாற்ற வினிது’ என்றார்.

ந.க. கற்றுறிந்தார் கூறுக்கருமப் பொருளினிடே [தே பற்றமையோ வேசுதன்கீழ் வாழாலை முன்னினி தெற்றென வின்றத் தெளிந்தாலாத நிங்குக்காப் பத்திமையிற் பாங்கினிப் பில்.

(பழைய உரை.) நால்களைக் கற்றுணர்ந்தார் சொல்லுங் கருமப்பொருள் இனியு ; பற்றுக்கோடா யமையாத வேந்தன் கீழ் வாழாலை மிகவும் இனியு ; தன்றமையின்றியே ஏரியாராய்த் தம்முமத் தெறி யடைந்தாரைத் தீங்கு செய்யாத காதவினன்றுக இனியதில்லை எ - று.

(பதவுரை.) கற்று அறிந்தார் - (நால்களைக்) கற்று (அவற்றின் பொருளை) உணர்ந்தவர், கூறும் - சொல்லு கின்ற, 'கருமப்பொருள் - காரியத்தினது பயன், இனிது,--; பற்று அமையா - (குடிகண்மாட்டு) அஞ்பு வையாத, வேந்தன் கீழ் - அரசன் கீழ், வாழாலை - வாழா திருத்தல், முன் இனிது - மிக வினிது; தெற்றெனவு இன்றி - ஆராய்தலில் வாது, தெளிந்தாரை - (தன் கண்) வினையை வைத்தார்க்கு, தீங்கு ஊக்கா - கெடுதி செய்யாத, பத்திமையின் - அஞ்புடைமையினும், பாங்கு இனியது - நன்றாக வினியது, இவ்தில்லை.

கூறுங்கால் இளிதன் நெனினும், பயன் இனிதென் பார் 'கருமப்பொருளினிடே' என்றார்.

## காகு இனியவை நாற்பது

அரசற்குக் குடிகண்மாட்டன் பில்லையாயின், குறை நீக் கலும் மூறை செய்தலும் இவ்வாகவின், ‘பற்றமையா வேங் தன் கீழ் வாழாமை முன்னினிதே’ என்றார்.

அரசன் ஒருவன் பிறப்புக் குணம் அறிவு என்பன வற்றையும் செயலையும் காட்சி, கருத்து, ஆகமமென்னும் அளவுவகைான் ஆராயாது அவன்கண் விளையை வைப்பின், அவன் அன்புடைய னல்லாக்கால் கெடுதி செய்த லெளிதாக வின், ‘தெற்றென வின்றித் தெளிந்தாரத் தீங்கூக்காப், பத்திமையிற் பாங்கினிய தில்’

என்றார். ‘ஆக்காப்பத்திமை’ என்பழிப் பெயரெச்சங் காரியத்தின்கண் வந்த தெங்க.

ந. ஊர்முனியா செய்தொழுகு மூக்க மிகனினிதே  
தானே மடிந்திராத் தாளாண்மை முன்னினிதே  
வாண்மயங்கு மண்டமருண் மாருத மாமண்ணர்  
தானை தடுத்த வினிது.

(பழைய உரை.) தானிருக்குமூர் வெறுக்கத் தகாத செயல்களைச் செய்தும் உறுதி மிகவு மினிது; தானே மடிந்திராத முயற்சி மிகவு மினிது; வாண் மிடைந்து மண்டியவமருள் மீளாத ஒுக்கத்தினையுடைய மன்னரது தானையை ஒருவன் விலக்குதல் இனிது எ - று.

(பதவுரை.) ஊர் முனியா - ஊரார் வெறுக்காதன வற்றை, செய்து ஒழுகும் - செய்து வருகின்ற, ஆக்கம் - பெருமை, மிக இனிது, —; தாஞ்சே - (தலைவனுகிய) தானே, மடிந்திரா - (ஒரோவழித் தாமத குணத்தான்

## மூலமும் உரையும் சா

யாவாக்கும் வருகின்ற சோம்பலின்கண்) வீழ்ந்திராது, தான் ஆண்மை - முயற்சியையாளுந்தன்மை, முன் இனிது-மிக வினிது; வாள மயக்கும் - வாட்கள் (நெருக்கத் தான் ஒன்றே டென்று) கலகின்ற, மண்ணு அமருள-மிகக் போரில், மாரு - யீளாத, மன்னா - பெருமையுடைய அரசாகளது, தானை - சேலைகள் (பொருதலை), தடிதல்- (ஓராசன) விலக்குதல், இனிது,—.

முனிதல் - வெறுத்தல், ஊா முனிதல் - ஒரு படித்தாய் எல்லாரும் வெறுத்தல்.

‘கடவு னஞ்சமு துண்டவா கைவிட்டா  
ஷ்டவு ஞாகிடங் தூா முனி பண்டமே’

(தேவாரம்.)

என்ற விடத்தும் ‘ஊா முனி பண்டம்’ என்றிருத்தல் கண்டுகொள்க.

‘தானே’ எனபுழி ஏகாரம் சிறப்பு.

எததுணை மூக்க முடையாககுந் தாமத குண்ததான் மடி வருதலியல்பெனிலும் அஃது அங்கனம் வந்துழி அதன் கண வீழாது, முயற்சியிற் றலை நிற்றல் நன்றெனபார் ‘தானே மடிந்திராத தாளாண்மை முன்னினிதே’ என்றார்.

நநு எல்லிப் பொழுது வழங்காலை முன்னினிதே[தே  
சொல்லுங்காற் சோவின்றிச் சொல்லுதன் மாண்பினி  
புலலிக் கொளினும் பொருளால்லா தங்கேண்டாம்  
கொள்ளா விடித வினிது

(பழைய உரை.) இரகின்கண வழி போகாமை மிக வினிது; ஒன்றைச் சொல்லும் பொழுது சோர்வு படாமற சொல்லுதன் மாண்பு இனிது; வஸியத் தாங்

## சுஅ இனியவை நாற்பது

கள் வந்து பொருந்தி நட்புக்கொளினும் ஒருபொருளாக மதிக்கப்படாதார் கேண்மையைக் கொள்ளாதே நீக்குதல் இனிது எ - று.

(பதவரை) எல்லி பொழுது - இரவின்கண், வழங்காமை - வழி நடவாமை, முன் இனிது - மிக வினிது; சொல்லுங்கால் - (பல ஏற்றைச்) சொல்லு மீட்தது, சோர்வு இன்றி - (ஒன்றினும்) மறதியின்றி, சொல்லுதல் - சொல்லுதல் - சொல்வதன், மாண்பு - மாட்சிமை, இனிது,—; புல்லி கொளினும்— (வலியத் தாங்கள் வந்து) பொருந்தி நட்புக் கொள்ளினும், பொருள் அல்லார் - ஒரு பொருளாக மதிக்கப்படாதாருடைய, கேண்மை - நட்பினே, கொள்ளாவிடுதல் - கொள்ளாது நீக்குதல், இனிது,—.

விடப்பூச்சிகள் முதலியன சரித்தலானும், பனி முதலியன நோய் செய்தலானும், ‘எல்லிப் பொழுது வழங்காமை முன்னினிதே’ என்றா.

சோர்வு - குற்றமாயின்; சொற்குற்றம், பொருட்குற்றம் உள்ளிட்டன வென்க.

பொருள்லார் - அறிவிலார் இழிகுலத்தார் என்பர் பரி மேலழுகி.

ஈசு. ஒற்றினு கெற்றிப் பொருட்டிதன் முன்னினிதே முற்றுன் ரெரிந்து முறைசெய்தன் முன்னினிதே பற்றில்லைய்ப், பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங் வெற்றிவேல் வேந்தர்க் கிணிது. [கறிதல்

(பழைய உரை.) ஒற்றாலே புறம்புள்ள செய்கை கணை ஒற்றுவித்தாராயு மாட்சி மஞ்சர்க் கிணிது; செய்வதற்கு முன்னே ஆராய்ந்து முறைசெய்தன் மிக

## மூலமும் உரையும்

ஈகு

அம் இனி ட; ஒருவர்க்குப் பற்றில்லையும் எல்லாவயிர்க் கும் பரியற்.இ நன்மை யரிதல், வென்றியையுடைய வேந்தங்க்கு இனி டு ட - ட. வெற்றல்—வென்று.

(பதவரை.) வெற்றிவேல் – வெற்றியைத் தருகின்ற வேலையுடைய, வேந்தற்கு - அரசனுக்கு, ஒற்றினுல் - ஒற்ற ராலே, ஒற்றி - (எல்லார்கண்ணும் நிகழ்வனவற்றை) ஒற்று வித்து, பொருள் தெரிதல் - (அவற்றின்) பயனை ஆராய் தவின், மாண்பு - பெருமை, இனிது,—; முன் தான் தெரி ந்து - தான் (குற்றத்தை) முன்னர் ஆராய்ந்து, முறை செய்தல் - தண்டஞ்செய்தல், முன் இனிது - மிக வினிது; பற்று இல்லை - (ஒருவர்க்குப்) பற்றில்லைய், பல் உயிர்க்கும்- எல்லார்க்கும், பாத்து - (அப் பற்றினைப்) பகுத்து, பாக்கு உற்று அறிதல் - எல்லாரிடத்தும் (தானும்) சென்று (குற்ற முனவாயின்) அறிதல், இனிது,—.

‘ஒற்றினு கோற்றிப் பொருடெரியா மன்னவன்  
கொற்றங் கொள்கிடந்த தில்’ (குறன்-இடா. )

என்றிருத்தவின், ‘ஒற்றினு கோற்றிப் பொருடெரிதன் மாண்பினிதே’ என்றார். ஒற்றி-பிறவினைப் பொருளின் வந்த தன்வினை; இதனை ‘அந்தப்பாலிதணிச்’ என்ப வடநாலார். ‘முற்றுன் தெரிந்து முறைசெய்தன் முன்னினிதே’ என்றது, தன் கீழ் வாழ்வார் குற்றஞ்செய்தால் அக் குற்றத் தைத் தான் முன்னர் ஆராயாத அரசற்கு அக் குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நாலாரோடும் ஆராய்ந்து அராயாவிற்குச் செய்தல் கடாமையிருக்கிறது.

‘ஒற்றித் தெரியா சிறைப்புறத் தோர்துமெனைப்  
பொற்கே இனையாத் தெரித்துங் - குற்ற  
மறிவரிதென் ரஞ்சுவதே செங்கொன்மை சென்று  
முறையிடதூங் கோமை யன்று’ (கிளிதெறி - ட. எ. )

## நூல் இனியலை நாற்பது

என்றிருத்தவின், 'உற்றுப் பாங்கறிதல்' என்று ரெஞ்ச. 'வெற்றிவேல்' என்பது கருத்துடையடை; இம்முன்றை யுஞ் செய்யானுயின் அவற்கு வேல் போரின்கண் வெற்றி யைத் தாராதென்பது கருத்தாகவின்.

'வெற்றல் வேல்' என்பது பாடாந்தாம். (ஈசு)

ஈசு. அவ்வித் தழுக்கா உறையாலாம முன்னினி? த செவ்வியனுய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே கவனித்தாங் கொண்டுதாங் கண்ட நூ காழுற்று வவ்வார் விடுத வினி நூ.

(பறையர உரை.) மன்னர் மனக்கோட்டஞ் செப்து அழுக்காறு சொல்லாலாம மிக வினி நூ; தன் மனஞ் செவ்வியனுய்ச் சினத்தை வெசூண்டு நீக்கியொழுகுதல் இனிது; யார்புறக்கொண்டு தாங்கண்ட பொருளைக் காதலித்து வேளவாதொழித னன்று எ - று

(பதவிரை.) அவ்வித்து - மனக்கோட்டஞ் செய்து, அழுக்காறு உறையாமை - பொருமைச் சொற்களைச் சொல்லாமை, முன் இனிது - மிக வினிது; செவ்வியனுய் - மனக்கோட்ட மிலனுய், சினம் செற்று கடிந்து - கோபத் தைப் பகைத்து கீக்கி, வாழ்வு - வாழ்வது, இனிது, —; கவலிக் கொண்டு - மனம் அழுந்தி நிற்ப, தாம் கண்டது - தாங்கள் கண்ட பொருளை, காழுற்று - (பெற) விரும்பி, வவ்வார் - (சமயங் கண்டு) அபகரியாதவராய், விடுதல் - (அதனைமறந்து) விடுதல், இனிது, —.

'அழுக்கா ரெனவொரு பாலி திருச்செற்றுத்  
தீயுழி யுத்து விடும்' (கெந்தகாஷ.)

## மூலமும் உரையும்

க

ஆகவின், ‘அழுக்கா ரூரையாமை முன்னினிதே’ எனவும்;

‘சினமென்னுஞ் சேந்தாரைக் கொல்லி யினமென்று  
மேமப் புணையைச் சுடும்’  
(குறள்-ஈ.ஒ.க.)

ஆகவின், ‘செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே’ எனவும்;

‘நடுவின்றி அன்பொருள் வெஃகிற் குடுபொன்றிக்  
குற்றமு மாங்கே தரும்’  
(குறள்-களக.)

ஆகவின், ‘கவலித்தாங் கொண்டுதாங் கண்டது காழுற்று,  
வவவா விடுதலினிது’ எனவும் கூறினார். ‘கவலித்தாங்  
கொண்டு’ என்புழிக் ‘கொண்டு’ எக்சத்திரி பென்க.

தாம் - அசை.  
(ஏ.ஏ)

ந-அ இளையராய மூபபென யுணாத ஸினிதே  
கிளோந்மாட்ட சுகின்றமை கேட்ட ஸினிதே  
தடபெண் பிணைத் தீநாட்ட ஸிரிய லார  
விட்டேன் யுணாத ஸினிதே.

(புராபு உ. ஏ) நபக்குள்ள இளையராய மூப்  
பாகக் கருதி யகிழுமூம இனிது; நட்டாமாட்டி அஞ்  
சததகும் துன்பமில்லாமை கேட்டல இனிது; மெல்லி  
யதாங்ப் பெருத்த தொலோயுடைய தஸிரியலாரா ஏஞ்  
சென்று கருதல இனிது ஏ - று.

கிளோந்மாட்டச்சுகின்றமை கேட்டல்—நட்டாமாட்டி  
அஞ்சத்தகுஞ் துன்பமில்லாமை கேட்டல்.

## கு<sup>2</sup> இனியலை நாற்பது

(பதவரை.) இளமையை - தணக்குள்ள இளமைப் பகுவத்தை, மூப்பு என்று - முதமைப் பருவமென்று, உணர்தல் - நினைத்தல், இனிது,—; கிளைஞர்மாட்டு - சுற்றுத்தாரிடத்தே, அச்சு இன்மை - (அச்சத்திற்குக் காரணமாகிய) துன்பமில்லாச் செய்தி, கேட்டல் - உசாவுதல், இனிது,—; நட - பெரிய, மென்மை - மென்மையாகிய, பனை - மூங்கிலை தொழ்த்த, தோள் - தோள்களையும், தளிரியலாரை - தளிரையொத்த மென்மையுமைடைய மகளிரை, விடம் என்று - நஞ்சென்று, உணர்தல் - நினைத்தல், இனிது,—.

மற்றறிவா கல்வினையை யாமிளைய மென்னுது  
கைத்துண்டாம் போழ்தே காவா தறஞ்செய்ம்மின்  
முற்றி யிருந்த கனியொழியத் தீவளியா  
நற்கா யுதிர்தலு முன்று’

(நாலடி-கக.)

ஆகவின், ‘இளமையை மூப்பென் உணர்த வினிதே’ என்றுர்.

‘அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்  
கோடின்றி நீர்நிறைந் தற்று’

(குறள்-குடு.)

ஆகவின், சுற்றுத்தைக் கண்டுமில் அதன் மென்மை உசாவுதல் என்றென்பார் ‘கிளைஞர்மாட்டச்சின்மை கேட்ட வினிதே’ என்றார். இதற்குப் பிறபொருள் கூறுவாரு முனர். ‘அச் சின்மையை, ‘கோமசமாச்சார’ மெனவும்; ‘அச்சின்மை கேட்டலை’க் ‘குலசப்ராங்க’ மெனவுங் கூறப் படுமோழி காணார்.

‘தளியலாரை, விடமென் உணர்த வினிது’ என்ற கைச் சேற்புப் பிறகும்,

## மூலமும் உரையும்

டி.

‘அஞ்சனவை வேற்க அரிவையர்தம் போகச்  
நெஞ்சு புகிடெருவர் நீங்குஙிலை மைத்தோ  
வெஞ்சல்புரி யாதுயிரை யெங்ஙானு மீர்த்திமா  
அஞ்சமினி தம்மவோர் நாஞ்சலி யாதே’  
(கந்தபுராணம், மார்க்கண்ண-உ.ஈ.)

‘உண்ணுதே யுயிருண்ணு தொருஙஞ்ச  
சனகியெனும் பெருந்து சன்னைக்  
கண்ணுலே நோக்கவே பருகியதே  
யுயிர்நீயுங் களப்பட்டாயே’ (கம்ப.இராவணன்-உ.உ.ஏ.)

எனக் கூறியிருத்த ஒன்றாக.

ந.க. சிற்று நூட்டயான் பலடக்கல மாண்பினிதே  
நட்டா ருநூட்யான் பாகயாண்மை முன்னினிதே  
யெத் துணையா மாற்ற வினிதென்ப பால்படுங்  
ரற்று வுடையான் விருந்து.

(பழைய உரை.) சிற்றுநூட்யான் பலடக்கல  
முலடயனுதல் மாட்சிலாம்பட இனிது ; சுற்றத்தா  
ரை யுடையான் தன் பகைவரோடு பொருதல் இனிது ;  
பாலையுடைய கற்றுவாவ யுடையான் விருந்து மிகவு  
மினிது எ - று.

(பதவுரை.) சிற்றுங் உடையான் - சிற்றுஞ்சூடை  
யானது, படைக்கலம் - ஆயுதம், மாண்பு இனிது - மாட்சி  
மைப்பட இனிது; நட்டார் உடையான் - சுற்றத்தாரை  
யுடையானது, பகை ஆண்மை - பகையை யானுந் தன்மை,  
முன் இனிது - மிக வினிது; பால்படும் - பால் மிகக் கறக்  
கும், கன்று ஆ உடையான் - கன்றேடு பொருந்திய பக  
வுடையானது, விருந்து, —, எ துணையும் - எல்லா வகையா  
னும், ஆற்ற இனிது - மிக வினிது.

## குச இனியலை நாற்பது

இனம் பருவத்தாகிய வீர ரில்வழிப் படைக்கலத்தாற் பயனின்மையின், ‘சிற்றுள்ளடையான் படைக்கல மாண் பினிடே’ எனவும்; ‘தம்பியரின்றி மாண்டு கிடப்படே தமையன் மண்மேல்’ எனத் தம்பி யொருவன் பரிந்தவாறு சுற்றத்தார் யாவரும் பரிந்து துனை செய்தவின், ‘நட்டா ருடையான் பகை யாண்மை முன்னினிடே’ எனவும்;

‘தின்ன யிரண்டுள்ளே சிக்க வடக்காமற்  
பெண்ணின்பா லொன்றைப் பெருக்காம-வுண்ணுங்கா  
நீர்கருக்கி மோர் பெருக்கி நெய்யுருக்கி யுண்பவாதம்  
பேருரைக்கிற் போமே பினி’ (தீதரையர்)

என்றபடி விருந்தைச் சிறப்பிப்பன உருக்கு நெய்யும், பெருக்கு மோருமாகவின் ‘எத்துணையு மாற்ற வினிதென்ப பால்படிக், கற்று வடையான் விருந்து’ எனவுக கூறினார்.

50 பிசலைக் குண்டான் பிளி மூலம் முன்னினி த  
நாசி விருந்து கபாஸ்ரா மாண்டினி த  
யற்றுப்பே ராவாச கருதி யறத்தோஷ  
மொற்ச மிலாகை யினி த

(பிரமூல நார்) பிரமூலாகு குண்பான் வெது  
ளாலாம் மிக வினிது : ஒதுக்கிருந்து குண்பழுஷ்ட மாட  
கூலாம் இனி து ; மிக்க ஒத்தியங்கருதி அறததை நீங்கு  
மனத்தின்கட்ட டளர்ச்சி யில்லாலாம் இனிது ஏ - று

(பதவரை.) பிச்சை புக்கு - பிச்சைக்குச் சென்று, உண்பான் - (இரங்து) உண்பவன், பினிருமை-கோபியாமை, முன் இனிது - மிக வினிது; துச்சில் திருந்து - ஒதுக்குக் குடியிருந்து, துயர் கூரா - துண்ப மிக்கடையாத, மாண்பு

## மூலமும் உரையும் குரு

மாட்சிமை, இனிது,—; உற்ற பேர் ஆசை கருதி - மிக்க பேராசையைக் கருத்துட்கொண்டு, அறன் ஒளுஷம் - அறவழியினின்று நீங்குதந் கேதுவாகிய, ஒற்கம் - மனத்தளர்ச்சி, இலாமை - இல்லாதிருத்தல், இனிது,—.

‘இரப்பான் வெகுளாமை வேண்டு சிரப்பிடும்பை  
தானேயுஞ் சாலுங் கரி’ (குறள் - காகூ.)

என்றபடி ஈவானுக்கு வேண்டிய பொழுது பொருளுதவா தென்பதற்குத் தன் வறையை சாஞ்சுத வறிந்து இரப்ப வன் வெகுளாமை வேண்டு மென்பார் ‘பிச்சைபுக்குண் பான் பினிருமை முன்னினிடே’ என்றார். ஏதுக்குக் குடியிருத்தல் துன்பத்திற் கேதுவாதலை,

‘புக்கி வழைமந்தின் று கோல்லோ வடம்பிளூட்  
உச்சி விருக்த வயிர்க்கு’ (குறள் - காகூ.)

என்பதனுலும்,

‘ங்கருங் தூயர்செய் வளிமுதன் முன்ற  
விலையுளே னாவதுரங் துடிமுன்  
வாங்கினின் றனிவிட் குறைகுவான் விரும்பி  
ஏதனை னின்குறிப்பறியேன்’ (சோணாசலா—ந.)

என்பதனுலுங் கண்டு கொள்க.

மிக்கச் பேராசை நிரம்பும் உரையிற் பேரிடரும், நிரம் பாதாயிற் பேரிடரும், நிரம்பினும் முடிவிற் பேரிடரும் விளைத்தலின் அதனைக் கருத்துட்கொண்டு,

‘சிறப்பீலுஞ் செல்வமு மீனு மறத்தினூங்கு  
காக்க மெவேனு வயிர்க்கு’ (குறள் - காகூ.)

என்றபடி இம்மையினும் மறுமையினும் இன்பம் பெரிதுங் தந்து அந்தமி வின்பத் தழிவில் வீட்டையுங் தரும் அறத்தைக் கைவிடுத லடாஷ்தன்பார், ‘உற்ற பேராசை கருதி யற

## ரூசு இனியவை நாற்பது

கெளுஷ மொற்க மிலாமை யினிது' என்றார். 'கெளுஷ' என்பது காரியத்தின்கண் வந்த பெயரெச்சமாம்.

சக. பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே  
வித்துக்குற் றண்ணு விழுப்ப மிகவினிதே  
பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய  
கற்றவிற் காழினிய கில்,

(பாழை உரை.) தானி. ராக்கும் இறையிற் பத்து  
மடங்கிறத்தும் தம் பதியின்கணிருந்து வாழ்தல்  
இனிதே ; நன்மையாய் விளைவிற்குக் காரணங்களைச்  
சிலைத்துண்ணுத விழுப்பம் மிக யினிது ; பலநாளும்  
நன்மையுடைய நூல்களைப் பழுதுபடாம் கற்றவிற்  
காழினியதில்லை எ - டு.

(பதவுரை) பத்து கொடுத்தும் - பத்துப் பொருள்  
கொடுத்தாயிலும், பதி இருந்து - உள்ளுரிவிருந்து, வாழ்வு -  
வாழ்தல், இனிது, — ; வித்து - விதைக்கென வைத்த தானி  
யத்தை, குற்று உண்ணு - குற்றி யுண்ணுத, விழுப்பம் -  
சீர்க்கை, மிக வினிது, — ; பற்பல : நாளும் - பற்பல நாட்களும்  
பழுது இன்றி - பழுது படாது, பாங்கு உடைய - நன்மை  
யுடைய நூல்களை, கற்றவின் - கற்பதைப்போல, காழ்  
இனியது - மிக வினியது, இல் - (வேரெரு செய்கை)  
இல்லை.

'இல்' என்னும் பொருளிற் 'பத்து' என்னுஞ் சொல்லை  
வழக்குதலுண்மையை, 'பத்தார்புக் கிரங்துண்டு பலபதிகம்  
பாடி,' (தேவாரம்), 'எண்ணிப்பத் தங்கை யிட்டாலிந்திரன்  
மகளு மாங்கே' (சிந்தாமணி, கனகமாலை—சக.) என்  
புவற்று அறிக.

## மூலமும் உரையும்

ஞான

‘பத்து’ என்பதற்குப் ‘பத்துப்பொருள்’ என்றை  
வகுத்தார் நசிசினாரிக்கினையார்.

தண்பாற் குற்றங் கண்டு இனத்தார் கூடிப் பத்துப்  
பொருள் தண்டம் விதிப்பின் அது கொடாது ஊரைவிட்டுச்  
செல்லுதலின் அது கொடுத்து ஊரின்கண் வாழ்தலே  
நன்மையா மென்பார், ‘பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்  
வினிதே’ என்றார். சாதிதருமான் தவறினார்க்கு அச் சாதியார்  
கூடித் தண்டம் விதித்தலும், அத் தண்டஞ் செலுத்தாராயின்  
நெருப்பு முதலியன வுதவாதும், வண்ணுண் நாவிதன் முதலிய  
ஊர் வேலை யாட்களைக் கட்டுப்படுத்தியும் அவர் அவ் ஓரின்  
கண் இராதபடி செய்தன் முற்கால வழக் கென்க.

இனி, அரசற்குச் செலுத்தும் உரிய இறைப் பொரு  
ளொடு பத்துப் பணங் கட்டிக்கொடுத்தாயினும் உன்றூர்  
வாழ்தலினிது’ எனப் பொருளுரைப்பினு மழையும். ஒன்றிற்  
குப் பத்தாகத் தாங்கா இறை கொள்ளுதல் கொடுக்கோன்  
மன்னன் செய்கையாகலானும், கொடுக்கோன் மன்னன்  
வாழும் நாட்டினுங் கடும்புலி வாழுங் காடு நன்றாகலானும்  
‘பத்து’ என்பதற்குப் ‘பதின்மடங்கு இறை’ எனப் பொரு  
ளுரைத்தல் பொருந்தா தென்க.

வித் தின்றேன் மேல்விஜாவுமின்று மாவின், வித்துக்  
குற்றுண்ணு விழுப்ப மிகவினிதே’ என்றார். உடலொடு  
அழியாது புண்ணிய பாவங்கள் போல உயிரோடு சென்று,

‘ஒருமைக்கட்டாங்கற்ற ஸ்வி யோகுவற்  
கேழுமையுமோப் புடைத்து’      (குறள்-உகாஷ.)

என்றாது, ஏழுமையினும் துணைசெய்தலின்,

## ரூஅ இனியலை நாற்பது

வாழ்நாட்களி தென்றேனும் பழுது படாவாறு கற்  
பலை கற்க வென்பார் ‘பற்பல நாளும் பழுதின்றிப் பாக்  
குடைய, கற்றலிற் காழினிய தில்’ என்று ரெங்க.

இனியலை நாற்பது

சுற்றிர்ஜு.

## அருஞ்சொற்கோவை

சோல்	செய்யுளேன்	சோல்	செய்யுளேன்
அகறல்	கக	கழிதல்	ங.ஏ
அச்ச	உ.அ	காட்டி	அறி
அதர்	கா.	காழுஹதல்	உ.இ
அந்தணர்	அ	கான்	இ.
அமர்பு	கா	குதர்	க.ஏ
அவ்விதல்	உ.எ	குறுதல்	ஏ.ஏ
ஆக்கம்	உ.க	கைக் கொடுத்தல்	ஏ.
ஆக்குதல்	உ.ஏ	கைத்து	க.ஏ
ஆர்வம்	க.	கொடுமபாடு	ந.க
ஆற்றுதல்	உ.க	சமம்	க.
உட்கு	உ.எ	சலவர்	உ.க
உய்த்தல்	உ.(ஏ)	சவை	ஏ.
உரன்	க.	செற்று	உ.எ
உழுத்தல்	க.க	சோர்வு	க.க
ஊக்குதல்	உ.ஏ	தலையாண்மை	உ.அ
ஊர்தல்	க.	தந்திரம்	க.ஏ
ஊனாம்	உ.அ	தலசி	க.க
எஞ்சுதல்	க.க	தானாண்மை	ந.ஏ
எல்லி	உ.(ஏ)	தானம்	க.ஏ
ஏர்தல்	உ.	திரு	க.ஏ
ஃவாய்	உ.க	திர்தல்	க.ஏ
ஒல்லும்	உ.(ஏ)	துச்சி	க.ஏ
ஒற்கம்		தெற்றவும்	உ.
ஒற்று		நட்டார்	க.க
கடம்		உவ	க.
கடிதல்		நற	க.
கடிது	க	யானம்	ந.
கடை	க.க	கயாண்மை	ந.க
கதம்	க.	நுகம்	க.ஏ
குவர்	க.ஏ	பிதல்	உ.அ
கலீரா	க.	பட்டாங்கு	ஏ.ஏ
குவ்வீ	உ.எ	பனை	ந.அ

## அருள்சொற்கோவை

கோல்	செய்யனேன்	கோல்	செய்யனேன்
பத்தமை	ந.ந.	மறம்	கள
பந்தம்	அ	மனை	கள
பயம்	எ	மன்று	கள
பற்று	உன	மன்னுதல்	உ.க
பாங்கு	ஞ.ஞ., உ.க., ந.ந.	மா	உ.க
பாத்து	ந.க	மாராயம்	க
பாற்படுதல்	எ	மாறுதல்	ஞ.க
பிளிருமை	ஈ	மாணிடவர்	கச
பீடு	க.ட	முட்டின்மை	உ.ஊ
புரிதல்	உ.ட	முழுமக்கள்	கள
புல்லுதல்	உ.க	முறைவல்	உ.
புறங்கறுதல்	உ.ஊ	முனிதல்	ஞ.க
பெட்டவை	உ.ந	வருவாய்	உ.ந
பெருவகை	உ.ந	வலவைகள்	எ
பேணுதல்	உ.ஞ	வழிக்கு	ந.
பேது	க	வறன்	கள
பேராசை	ஈ.ஞ	வாய்ப்பு	எ
பொறை	உ.ஞ	வாழ்தல்	உ.க
மதன்	க.க	வான்	கள
மயங்கல்	ந.க	விடம்	உ.அ
மயரிகள்	க.ஞ., மலர்தலை	வினை	களி
		வெய்துயிர்த்தல்	களி

